




மான்ரி மீகலைப் பிரசுரம்

நஞ்சத்து நெருப்பு



வேலகண்டியர் - பொன்னன்னா

வெந்சுச்சீது

வெந்முப்பு

‘கவிதாவாரிதி’

வேலனையூர் - பொன்னன்னா

மணிமேகலைப் பிரசுரம்



தபால் பெட்டி எண் : 1447

7 (ப.எ.4), தணிகாசலம் சாலை,

தியாகராய் நகர், சென்னை - 600 017.

தொலைபேசி : 24342926

தொலைநகல் : 0091-44-24346082

மின் அஞ்சல் : manimekalai1@dataone.in

WebSite : www.tamilvanan.com

நூல் விவரம்

நூல் தலைப்பு	* வந்சுத்து வந்து
ஆசிரியர்	* வேலைண்டிபுர் - பொன்னன்ஷா
மொழி	* தமிழ்
பதிப்பு ஆண்டு	* 2006
பதிப்பு விவரம்	* முதல் பதிப்பு
உரிமை	* ஆசிரியருக்கு
தாளின் தன்மை	* 18.6 கி.கி.
நூலின் அளவு	* டெம்மி ($14\frac{1}{2} \times 21\frac{1}{2}$ செ.மீ.)
அச்சு எழுத்து அளவு	* 11 புள்ளி
மொத்த பக்கங்கள்	* 100
லேசர் வடிவமைப்பு	* கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ் ⑥ 23725639
அச்சிட்டோர்	* பி.வி.ஆர். ஆப்பெஸ்ட், சென்னை - 14.
நூல் கட்டுமானம்	* தையல்
வெளியிட்டோர்	* மணிமேகலைப் பிரசாரம் சென்னை - 17.

இந்திய விலை : ரூ. **40.00**

சூபாப்பண்டி

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்தங்றி கொன்ற மகர்க்கு.’

என்ற பொய்யாமொழிப் புலவன் வள்ளுவனார் குறள் எண்ணி - என் இலக்கிய வளர்ச்சிக்கு, புலத்தில் கரம் தந்து உணர்வூட்டி, ஊக்கம் தந்து உறுதுணையாய் நின்று, என் இதயத்தில் குத்து விளக்காய் ஒளிர்கின்ற என் அன்புத்தம்பி - மூல்லை மன் பெற்றெடுத்த முடிகுடாக் கவி மன்னன் - பெண்மார்க்கின் இலக்கிய முன்னோடி - மக்கள் பலம் கொண்ட பண்பாட்டு மன்னன் - இலக்கியவாதிகளை தமிழ் உலகம் வளர்த்தெடுத்துவரும் கால சமூகத்துக்கு விட்டுச்செல்வதே தம்பணி என்று தன்வாழ்நாளில் தமிழ்ப்பணி தொடர்ந்த இலக்கிய கர்த்தா இறந்தும் இறவா நினைப்பில் என்னைக் காவல் செய்யும்... என் அன்புத் தமிழ் கவிஞர் மூல்லையூரான் அவர்கள் பாதத்தில் இந்த ‘நெஞ்சத்து நெருப்பு’ என்ற கவிதைத் தொகுப்பை சமர்ப்பணம் செய்கின்றேன்.



சி
ற
ப்
டு
வா

**என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!!**

‘பெண்ணுக்கும் பொன்னுக்கும் பேதலிக்கும் இளவுயதில்
மண்ணுக்காய் உயிர் கொடுத்த எங்கள் இளாங் குருத்துக்கள்...’

கார்த்திகை இருபத்தியேழின் மாவீரர் அஞ்சலியாக,
கவிஞர் வேலனையூர்ப் பொன்னன்னா அவர்கள் டென்மார்க்
நாட்டிலிருந்து வரைந்த பா வரிகள் இவை. உண்மையை
உரைக்க இவற்றைவிட வேறு வரிகளும் உண்டோ?

‘உத்தமர் போல் நடித்து
உலகத்தை நம்ப வைக்கும்
உலகப் பெரும் நாடுகளோ..!’

மீண்டும் உண்மை பேசுகிறார் கவிஞர். உலக
நாடுகளுக்குத் தாமே பாதுகாப்பு என்றும் தாமே காவலர்
என்றும் உலகை ஏமாற்றி அதே உலக நாடுகளுக்கு ஆயுத
விற்பனை செய்யும் அத்தனை நாடுகளையும் கவிஞர் சாடுவது
யாரையும் கவரும் விதத்திலே அமைந்துள்ளது.

இவ்வாறு உண்மையை உரைப்பதற்குத் தமிழீழுக்
கவிஞராலேயோ அல்லது தமிழீழும் போலே விடுதலை காண
விடையும் நாடுகளின் கவிஞராலேயோ மட்டுமே முடியும்.

நாம் பிறந்த நாட்டின் நிலையை எண்ணி வாடாத
தமிழர் தமிழரல்லர். எழுதாத கவிஞர் கவிஞரல்லர்.

இரண்டையும் உண்மையாக்கிய பலரிலே பொன்னன்னா ஒருவர். அவர் அத்துடன் நின்றுவிடவில்லை. நாடொன்றின் அல்லது இனமொன்றின் விடிவுக்கு முக்கியமானவை இரண்டு - ஒன்று தலைமை; மற்றது ஒற்றுமை. தலைமை தானே உருவாகுவது; எமக்கு உருவாகியும் விட்டது. ஆனால் ஒற்றுமை இன்னும் கேள்விக்குறியே. அதனை நன்குணர்ந்த கவிஞரின் வரிகள் நேர்வழி உரைக்கின்றன...

‘வேற்றுமையின் துயர் புரிந்துவிட்டோம்
வேங்கைகள் பாதை சேர்ந்துவிட்டோம்...
என்றும்
ஒன்று பட்டோம் ஓரணி வந்தோம்
எம்பணி செய்திடுவோம்
உள்ளாம் தீற்ந்தோம் உண்மை உணர்ந்தோம்
ஒற்றுமை ஆகிவிட்டோம்...’

என்று கவிஞர் தன் அழுத்தமான வரிகளை இங்கு பதித்துள்ளார்.

கவிஞர் பொன்னன்னா இன்று தமிழுலகம் நன்கறிந்த ஒரு கவிஞர். வயதாலும் அனுபவத்தாலும் என்னிலும் மிக்கவர். அவர் எழுதும் நூலுக்குச் சிறப்புரை எழுதுவதிலே நான் பெருமை அடைகின்றேன். மிகவும் அன்பாகப் பழகும் கவிஞர் அவர். இன்னும் பலகாலம் நலமுடன் வாழ்ந்து மேலும் பல படைப்புகளைத் தமிழன்னைக்குச் சூட்ட இறையருள் என்றும் துணை நிற்க வேண்டிப் பணிகின்றேன்.

க. இராஜமனோகரன்

பு
ர்
மு
ரா

அுகதியாக இப்படவா
வெளிநாடு ஒடிவந்தேன்
வெளிநாடு கேடிவந்தேன்!
என்னித்தான் பார்க்கிறேன்
என் தாய் மண்காட்சிகளை!

என்னித் துடிக்கிறேன் இதயத்தால், எப்போதான்
என் தாய் மன்னை நான் மிதிப்பதென்று - என
அயல்நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழரின் இதய ஏக்கத்தை
இவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. தீபாவளி
பற்றிய கவிதைகள் ஈழத்தமிழரின் இதய ஒலியை உள்ளது
உள்ளபடி எதிரொலிக்கின்றன.

ஓளையிழுந்து வழி இழுந்து
உருங்கிடவும் இடம் இழுந்து
தரிகெட்டுத் தரிகீன்ற தமிழர் நாஸ்கள்
ஓளையேற்றி மகிழ்ந்திடுதல் எப்போ?
அகதித் தமிழன் என்ற
அடிமைத்தனப் பெயரோடு
அடுத்தவன் தேசத்தில் சிறு பாதி
சொந்த தேசத்தில் பாதி
சாயம் வரை
சுதந்திரமாய் தூங்காமல் பாதி
நடந்திடவே முடியாத
அடிமைத் தமிழனாய் மீதி!
சொந்த வீட்டிலும் குந்தமுடியாமல்
குந்தி இருக்கிறான் நேவி!

கவிஞர் வேலண்ணயுர் பொன்னன்னா தமிழ் இனம்,
தமிழ் மொழி, தமிழ் மன்பற்று மிகுதியடையவர். மனித
நேயம் வளர்ப்பவர். மனிதருக்கு தீமையும் கொடுமையும்
விளைவிக்கின்ற, ஆணவழும் அதிகாரமும் பணச்செருக்கும்

கொண்டு நாசக்செயல் புரிகின்ற வெறியர்களை வெறுப்பவர். அன்பையும் அமைதியையும், உலக மக்களின் வளமான வாழ்வையும் விழைகிறவர். அவருடைய இல் உயர் பண்புகள் அவர் எழுதியுள்ள கவிதைகளில் நன்கு வெளிப்பட்டுள்ளன.

ஆனவ அதிகார இதயத்தோடு பிற நாடுகளின் மீது போர் தொடுத்து அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் சதிகார நாட்டின் போக்கைக் கண்டனம் செய்து அவர் பாடியிருக்கும் கவிதை, ‘எப்போதான் மனிதனாவாய்’ குறிப்பிடத் தகுந்தது. இரு நாடுகளுக்கிடையே சண்டை எழுகிறபோது, செத்து மடிவது சாதாரண மக்கள் தான், அதிகார பீடத்திலிருந்து ஏவுகிற ஆனவக்காரர்கள் அல்ல. இதை கவிஞர் நன்கு அறிவுறுத்துகிறார் கவிதையில்...

சாகப்போகிறவர்கள் அப்பாவி மக்களும்
இருநாட்டுப் படைகளும்தான்!

நீயோ அவனோ அல்ல,
மரணத்தை எதிர்பார்த்து வாழுத இவர்கள்
உன் ஆணவத்தால், உன் பிடிவாதத்தால்
மரணிக்கப் போகின்றார்கள்!
உனக்குள் இருளீல் இருக்கும் அந்த
நூன் என்ற கொடிய மீருக அரக்கன்
உனக்குள் உள்ளவரை - நீ எப்படி
எப்போது மனிதனாகப் போகிறாய்?

உலகுக்குப் போதனை செய்திட்ட காந்தியர் ஓளி வீசிய நாட்டில் - அண்ணல் காந்தியார் பிறந்திட்ட மன்னில் இன்று மதத்தின் பெயராலும், அரசியலின் பெயராலும் நடத்தப்படுகிற கொடுமைகளும் அப்பாவி மக்கள் அனுபவிக்க நேரிடும் அவலங்களும் சீரழிவுகளும் கவிஞரின் உள்ளத்தில் வேதனை எழுப்புகின்றன. அந்த உணர்வோடு ‘காந்தியம் மனக்கின்றதா?’ என்ற கவிதையை அவர் படைத்திருக்கிறார்.

‘இந்தீய தேசம் முழுவதும் இன்று
மதத்தால் மதம் பிடிச்சாச்சு - தலைவர்கள்
அரசியல் கட்சிக் கொள்கையால் அதை
மக்களுக்குக் கரைத்துக் கரைத்துக் கொடுத்தாச்சு’

என்று உண்மை நிலையைச் சுட்டுகிறார் அவர்.

தமிழரின் தாய்த் தேசமான தமிழ் நாட்டின் நிலை தாழ்ந்துவிட்டதையும் அவர் வெளனோடு கவிதையாக்கியிருக்கிறார். மானத்தைக் காத்திட துணிவுமில்லை. தமிழ் மானத்தை பேசிடத் துணிவுமில்லை என்று மக்கள் தமிழ்க் குருதி இல்லாத தமிழ் சினிமாக் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பதையும் அவர் எடுத்துச் சொல்கிறார்.

**'தமிழ்ச் சங்கம் வைத்தாண்ட தமிழன் - இன்று
தூழ்வான சினிமாக் கவர்ச்சிக்குள் இழுந்துவிட்டான் தன்னுணர்வை
என்னினத்துக்கு உதவிடவே முடியுமா தாய்த்தமிழன்
தலைகுனிவு வாழ்க்கைக்குள் சிலையாகவிட்டான்'**

என பரிதாபப்படுகிறார் கவிஞர். ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் பற்றியும் - ஈழத் தமிழ் மக்கள் தங்கள் மன்னில் அவதிப்படுவதையும் அயல்நாடுகளில் அகதிகள் என்ற பெயருடன் வாழ நேரிட்டதையும் பற்றி அவர் உணர்ச்சிக் கவிதைகள் பல இயற்றியிருக்கிறார். ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். தமிழ் ஈழம் மலரும் என்று நம்பிக்கையோடு குரல் கொடுக்கிறார் அவர்.

கடலுக்கு தடைபோட முடியுமா
அலைமேத வேண்டாமல்லன்று
கடுமணலுக்கு தடைபோட முடியுமா
சட வேண்டா மென்று?
விடுகாலைக் கதிருக்கு துணிபோட்டு
மறைத்திட முடுந்திட்டால்!
அடிமாலைநிலவை கண்டான்சட்டிக்குள்
அடைக்க முடுந்திட்டால்!
தமிழீழ மண்ணுக்கு விடுமியும் விடுமயலைத் தடுக்கலாம்

என்று கவிஞர் அறிவுறுத்துகிறார் - புதிய புறநானுற்றுப் போர் புரிவதற்காகத் தமிழர்கள் செயல்பட வேண்டும் என்றும் அவர் ஊக்குவிக்கின்றார்.

வஞ்சகம் வாழ்ந்ததாய் வரலாறு இல்லையடா? ஏயாற்றும் நினைப்பு இனியும் பலிக்காது - தமிழர் விழிப்புணர்வு ஒன்றேதான் வெற்றியின் எல்லையடா நெஞ்கக்குள் தீவளர்த்தோர் தோற்றாய் சரித்திரும் கண்டாயா? நீச்சயம் வெற்றியும் விடுதலையும் உந்தனுக்கு நீச்சயமே! வீரத் தமிழ் மறவர் வென்றிடுதல் உன் பலமே!

என்று அவர் நாவலிக்கிறார்.

போரில் மடிந்த மகளை நினைத்து அழும் வீரத்தாயின் உணர்வளைகள், தாய் மன்னைவிட்டு அயல் தேசம் புகுந்தவருக்கு பாட்டி எழுதிய கடிதம், தாய் மன் காட்சிகளை எண்ணிப் பார்த்தல், மன்னின் நினைப்பு போன்ற கவிதைகள் நாட்டுப்பற்றை விவரிக்கும் உணர்ச்சிகரமான பதிவுகளாக விளங்குகின்றன. தாய் மன்னின் இளிமைகளை நினைவுக்கரும் கவிதைகளுக்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

‘முத்துப்பந்தலில் ஆடும்
முல்லை மணம் கழழும்
விடியலைத் தூரிலிக்க அம்மன்
கோவில் மணி ஓலைக்கும்
வெள்ளை வேட்டி நேசினல்
சேட்டுனே அப்பா புறப்பட்டு
கடை தீறக்கும் காட்சி தீணம்
கண்ணில் வரும்!
(இப்படி) எத்தனையோ கண்மறவாக் காட்சிகள்
இந்தனையும் விட்டகண்று
இந்த நீலையில் தமிழன்
கோயிலுக்குப் போவானா?
கோடி உடுப்பானா?
தீபமேற்றி தீபாவளி கொண்டாடி மகிழ்வானா?
தீயவன் அழிந்தால் தானே தீபாவளி’

இவ்விதம் இனத்துக்காக, இனத்தின் சுதந்திர விடியலுக்காக, மனிதர்கள் மனிதர்களாய் வாழ்வதற்கான நிலைமை விடியவேண்டும் என்பதற்காக, நெஞ்சில் கனலும் உணர்வுகளைக் கவிதைகளாக்கியிருக்கிறார் வேலணையூர் பொன்னண்ணா. விழிப்பு, உணர்வு ஊட்டக்கூடிய கவிதைகள் அவை. கவிஞருக்கு என்பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

வஸ்லிக்கண்ணன்
இலக்கிய முனிவர்
வள்ளலார் குடியிருப்பு
தமிழ்நாடு.

**எ
ன்
இ₁
வே**

அன்பு வாசகப் பெருமக்களே..! வணக்கம்.

காலச்சவடு என்பது மனிதனின் செயலாக்கங்களின் பதிவு. அதே போல் இலக்கியச் சுவடும், ஒரு மொழியால், அந்த மொழியைப் பேசும் இனத்துக்கு ஈந்திருக்கும் இலக்கியப் பேழைகளின் பதிவேயாகும். கடந்து போன வாழ்க்கை வரலாற்றை, சமூகம் சந்தித்த இன்பதுன்பங்களை, வாழ்க்கை வழிமுறைகளை, வருங்கால சமுதாயம் அறிந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேடல் செய்த வேளையில் என் நெஞ்சத்தைக் கிழித்து ஏரித்த நெருப்பே என் பேனாழுளையில் இருந்து புறப்பட்ட இந்தக் கவிதை வரிகளாகும்.

வரலாற்றில் இருந்து தமிழினத்தை வெளியேற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் புறப்பட்டு சீரி நிற்கும் சிங்கள இனவாதத்தின் செயற்பாடுகளும், அதை உரம்போட்டு வீச்சாக வளர உதவி செய்யும் ஆதிக்க நாடுகள் சிலவற்றின் செயற்பாடுகளும் - தமிழக சினிமா கவர்ச்சியுடன் செயற்படும் விதங்களோடு உத்தமனாய் நடித்து உலகத்தை ஏமாற்றும் உலக அரசியல் தலைமைகளும், தாம் கடந்து செல்லும் பாதைகளில் கிடக்கும் மனித உடலை மதிக்காத தன்மையும், ஆயுத முனையில் ஆட்சி நடாத்தும் விதிமுறையும் - கண்ட ஒரு இலட்சிய வேட்கை கொண்ட எழுத்தாளன் தன் பேனா முனைக்கத்தியை - அதன்பலத்தை - சமூகத்தின் முன்னே வைக்க வேண்டியது - அவன் கடமை என்ற சிற்றனையின் வெளிப்பாடே இந்த ‘நெஞ்சத்து நெருப்பு’ என்ற கவிதைத் தொகுப்பாகும்.

எழுத்து வலிமையானது, மிகமிகக் கூர்மையானது. உணர்வலைகளை ஏற்படுத்த வல்லது. அதிர்வலைகளை உருவாக்கும் சக்தி கொண்ட இதை வைத்துப் பார்க்கையில் எழுத்தாளனும் ஒரு சமூகக் கட்டுமானப் பொறுப்பாளன் ஆகின்றான். இந்த நிலையில் என் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தில் நான் கண்ட, அனுபவித்த ஆனந்த வாழ்க்கைக்குப் பங்கம் செய்து அடுத்தவன் தேசத்தில் அகதி அட்டையுடன் அவலப்படும் - அவஸ்தைப்படும் இந்தக் கொடிய நிலைக்கு என்னை - எனது இனத்தை ஆளாக்கிய அந்தச் சிங்களப் பேரினவாதக் கொடுங்கோலன் மீதும் அவனின் கொடுமையிக்க ஆளுகை மீதும் ஏன் கோபம் வரக்கூடாது?

இந்த உள்ளத்து உணர்வைகளே ‘நெஞ்சத்து நெருப்பு’ என்ற கவிதைத் தொகுப்பின் ஆரம்பப் புள்ளியாகும்.

எரிமலை குழுறும் போதுதான் அந்த மண்ணுக்குள் புதைந்துள்ள வளங்கள் வெளியே வருகின்றன. அதேபோல்தான் ஒரு எழுத்தாளனின் நெஞ்சு குழுறி எரியும் போதுதான் அவன் உள்ளத்து உணர்வையின் வளம், வீச்சு வெளிவருகின்றது. அதே நிலைதான் இதுவும். எழுந்த வார்த்தைகள் கோரவை ஆகாது. அது சிந்தனையின் ஜீவ ஊற்றாகும். ஒரு எழுத்தாளன் பூரண சுதந்திரமானவன். அவனைச் சிலர் திட்டமிட்டுச் சிறையில் அடைக்கலாம். ஆனால் அவனின் சிந்தனையை, அவன் உள்ளத்து உணர்வுகளை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அவன் மரணிக்கலாம். ஆனால் அவனின் எழுத்து காலம் காலமாக வாழ்ந்து கொண்டே இருக்கும்.

இது எனது ஆறாவது தொகுப்பாகும். முன்னைய படைப்புகள் புலம் பெயர் வாழ்வின் வரலாற்றைச் சுமந்தவைகள் என்றால்... இது என் தாய் மண்ணின் மைந்தர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தர இருப்பது! இந்தப் படைப்புக்கு வழமையாக கரம்கொடுக்கும் அன்புத்தம்பி மூல்லையூரான் அவர்கள் கரம்நீட்ட முடியாத நிலைகண்டு பெரும் துன்பச் சுமையோடு - இந்த நூலுக்குப் பெருமை சேர்க்க கரம் நீட்டிய அன்புத்தம்பி ஆசிரியர் கே.எஸ். துரை அவர்களுக்கும், பிரபல எழுத்தாளர் தமிழ் இலக்கிய முனிவரான, மதிப்புக்குரிய அண்ணன் கவிஞர். வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், வண்டன்வாழ் அன்புத்தம்பி கவிஞர். கந்தையா இராஜமனோகரன் அவர்களுக்கும் மற்றும் பெருமதிப்புக்குரிய உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் கலைமாமணி அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இந்தத் தொகுப்பை வெளியிடும் மணிமேகலைப் பிரசரத்தாருக்கும் என் அன்பு கலந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

- பொன்னன்னா

DIGTER VELANAIYOOR PONNANNA

Arivagam

Solsortvej 18 st.th.

DK-7190 Billund - Denmark

TP : 45-75338792 + 45-75338742 + 21454621

E.M. Pon@Stofanet.dk

கடுமையான இரும்பு மதில்களைப் போட்டு, 'நாமே இலக்கியவாதிகள்; இதுவே இலக்கியம்' என வாழும் நமது இலக்கியக்காரரினையே, 'நீங்கள் மட்டுமல்ல, நானும் இலக்கியவாதிதான்' என்று இரும்புச் சுவர்களை இடித்துக்கொண்டு உள்ளே வந்திருப்பவர் வேலணையூர் பொன்னண்ணா.

அ ற து மார்

நாகதாளியம், நெருஞ்சி முட்களுமாய் பற்றைகட்டிப் போகாமல் நம்மவர் படைப்புத் தோட்டத்தில் பயன்தரு மா, பலா, வாழை மரங்களை சிலர் நெற்றி வியர்வை சிந்தி நட்டு வருகின்றார்கள். அத்தகைய படைப்பாளிகள் வரிசையில் பொன்னண்ணாவும் ஒருவர். என் திசைகளிலும் தலையை உருட்டி எதை எழுதுவது? கவிமணி சொன்னதுபோல உள்ளத்தில் உள்ளதை அப்படியே வாய்ப்பெனத் திட்டமிட்டு எழுதுவது அவர் குணம். யாரையும் பார்க்காது களியைத் தரும் வாழைப்போல அவர் கவிதைகள் தாமாகக் களிந்து இறைப்பவை.

ஓடுக்கு முறையென்பது, தூணிலும் துரும்பிலும் இருப்பதாகக் கூறப்படும் இறைவனைவிட ஒருபடி அதிகமாகவே எங்கும் நிறைந்து கிடக்கிறது. அதை விலக்க நாம் பாடுபட வேண்டும் என்ற உறுதியுடன் வீதிக்கு வந்து கதவைத் தட்டுகின்றன பொன்னண்ணா பாடல்கள். எல்லாவற்றையும் எரிப்பது நெருப்பு. அதனால்தான் தன் கவி வரிகளுக்கு நெருப்பாடை அணிந்து இத்தொகுதியில் நெருப்பு ஊர்வலம் வருகிறார்.

ஈழத் தமிழினம் சிந்தும் கண்ணீரைக் கரைக்கும் காற்றாக வேண்டும் கவிதை. தமிழர் கைகளிலும், கால்களிலும் விலங்கு பூட்டப்பட்டுள்ளது என்று எழுதியது ஒரு காலம். துருப்பிடித்த சங்கிலியாய் தமிழரின் மனங்களிலும் இப்போது நிறை பாரமாய் விலங்கு இருக்கின்றது. தன் கவிதைகளால் அதை உடைக்க வேண்டும் என்கிறார். மனவிலங்கை உடைக்க கவிப்பட்டம் சுமந்தோரால் இயலவில்லை - இதோ என் வரிகளென காத்திரமாகத் தந்திருக்கிறார். ஆழ்க் தீயதெல்லாம் அரன் நாமமே என்ற ஆவல் மின்னுகிறது அவர் உள் மனதில்.

வாழும் மட்டும்தான் வாழ்வு; அந்த வாழ்வுதான் நம்பிக்கையின் ஒரு அடையாளம். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நம்பிக்கை மலர்களை வீசியிருக்கிறார். நம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காகப் பாடப்படும் அத்தனை பாடல்களும் வெற்றிப் பாடல்களே. பொன்னண்ணாவின் இத்தொகுப்பும் வெற்றிப் படைப்பாகும் என்பதில் இருக்குத்துக்கிடமில்லை.

க.சீ. குரை

பொருளாடக்கம்

1.	பிரியாவிடை...!	15
2.	எப்போதான் மனிதனாவாய்!	17
3.	காந்தி பெற்றார் சுதந்திரம். ஆனால் காந்தியம் மனக்கின்றதா?	19
4.	உலகத் தமிழரின் தாய்த்தேசமா..!?	21
5.	உலகத் தமிழருக்கு உரிமைத் தேசம்!	22
6.	பாட்டியின் கடிதம்!	24
7.	எண்ணித்தான் பார்க்கின்றேன் தாய் மன் காட்சிகளை..!	26
8.	நெஞ்சுத்து நெருப்பு	28
9.	சீற்றம்..!	30
10.	எரிக்கப்பட்ட நூலாகம்..!	31
11.	மண்ணின் நினைப்பு!	32
12.	வீரர் புகழ் பாடுவோம்!	34
13.	துடித்தெழு தமிழா உருக்கிடு ‘பொடா’வை...	35
14.	தலைத் தீபாவளி...	37
15.	மாவீரர் நினைவு நாள் போற்றி அஞ்சலி..	39
16.	வீரத்தாய்	40
17.	தலை அடி	42
18.	சித்திரைப் புத்தாண்டு..!	43
19.	மாவீரர் நாள் அஞ்சலி நினைவு..	44
20.	50ஆவது ஆண்டு பொன்விழா வாழ்த்து	46
21.	சங்காரக் கோலங்கள்...	48
22.	வேதனை வருமென்றே விலகி நீ ஒடாதே!	50
23.	கொண்டாட்டம் ஒரு திண்டாட்டம்	53
24.	முடிந்த முடிவாச்சு.....	54
25.	ஞானதீபமே திலீபா நீ நிம்மதியாய்த் தூங்கு...	55

26. புத்தாண்டே வந்துவிடு புரிந்துணர்வை வளர்த்துவிடு..!	57
27. கடவுளுக்கு மனு	59
28. என்னடி அபிராமி சொல்லடி ஒரு பதில்.....	61
29. பிளேயரின் ஒப்பாரி.....	63
30. அழுதப் பொங்கல்.....	65
31. கோடை கால விடுமுறையும் தாய் மண் நினைப்பும.....	67
32. முளைவிடும் முத்துக்கள்	69
33. எங்குதான் செல்வாய் இனி!..	71
34. தமிழா..! உன் பணி!..	73
35. போராளிகள்!.....	74
36. கார்த்திகைத் துங்களில் உயிர்நாள்... 27.!	75
37. சமாதான ஒளி	77
38. நம் பணி என்ன?	80
39. தமிழ்த்தாய் சத்திய கீதம்	82
40. நிமிரடா தேசம் உன் கையில்.!	84
41. இரவல் தாயகத்தில் நாங்கள்.!	86
42. தூண்டில்	90
43. சுதந்திர விழா	91
44. கனவு நனவானால்	93
45. எதிர்கால தலைமுறையும் முடிவற்ற ஒட்டமும்!	94
46. யேசுபிதாவே வந்துவிடுவீர்... தமிழர் விடிவைத் தேடித் தந்திடுவீர்	96
47. நெஞ்சு பொறுக்குதிலையே!.....	98

வாங்சுச்சீதித் து வெஞ்சுப்பு

பிரியாவிடை..!

ஆண்டான இரண்டாயிரத்தி மூன்றே
 அசத்தி விட்டாய் போ அகிலத்தை
 நடக்குமா என்று மக்கள் நினைத்ததை
 நடத்தியே காட்டிவிட்டாய் ஈராக்கில்
 அசத்தி விட்டாய் போ அகிலத்தை
 போய் வா ஆண்டே புன்சிரிப்போடு

உலகத்தின் பெரும்சபை மறுத்தபின்னும்
 உலகவல்லரசு நாடு மூன்று எதிர்த்தபின்னும்
 தன் சண்மித்தனத்தைக் காட்ட வைத்தாய்
 தலைகனத்த புஷ்ணச பப்பாளிமரத்தில் ஏத்திவிட்டாய்
 அசத்தி விட்டாய் போ அகிலத்தை
 போய்வா ஆண்டே புன்சிரிப்போடு

ஆண்மரண்டு பத்து காடு வாழ்ந்த தலைவனை
 அகிலமெல்லாம் பயங்கரமாய் பார்த்திருந்த தலைமையை
 நாடுவிட்டு நாடுவெந்து ‘தாய்’லாந்தில் பேசவைத்தாய்.
 உலகத்தார் முன்னிலையில்
 உண்மைத்தனை வெல்லவைத்தாய்
 அசத்திவிட்டாய் போ அகிலத்தை
 தாயே போய்வா நீயும் புன்சிரிப்போடு

பயங்கரவாதியென்றும் பச்சைப் பொய்யரென்றும்
பழிவாங்கத் தேழத்திரிந்த சிங்களத்தார் அரசு
பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்க வைத்தாய்
கடல்விமானம் தானனுப்பிக் கைகுலுக்கிப் பேசவைத்தாய்
அசத்தி விட்டாய் போ - அகிலத்தை
போய் வா தாயே புஞ்சிரிப்போடு

புத்தரின் சீடரெல்லாம் பொம்மையை எரித்தீட
தேசியக் கொடியைய் பேரினவாதம் எரித்தீட
ஷட்டவின் முன்னால் ஊரெல்லாம் கூடியே
தடுத்தீட நினைத்தை நடத்தியே காட்டினாய்
எங்கள் திருநாட்டு மன்னன் அகிலம்தெரிந்த தலைவன்
பொங்கு தமிழர் படையின் புடம்போட்ட தலைவனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துரைக்க ஜரோப்பா நாட்டு
அதியுயர் தலைவன் பறந்து சென்று வாழ்த்த வைத்தாய்
அசத்தி விட்டாய் போ அகிலத்தை
போய் வா தாயே புஞ்சிரிப்போடு!



எப்போதான் மனிதனாலாய்..!

நீ எந்த பிரபஞ்சத்தில் இருந்தும்
சுயம்புவாக வரவில்லை
கருப் பையும் கருவறையுமே
உனது நாதி மூலங்கள்.

பகலும் இருட்டும்
விழித்தலும் மூடலும்
ஆணவழும் அதிகாரமும் பணச் செருக்கும் -
என்ற பிரபஞ்ச மானிடம்தான் நீயும்.

இதை நீ தீர்க்கமாய்க் காண மறுக்கிறாய்
திந்த உண்மையை உணர மறுக்கிறாய்
உண்ணைப்போல்தான் உன் எதிரியும்
இருப்பானென ஏன் எண்ண மறுக்கிறது
உன் ஆணவ அதிகார இதயம்

வியட்னாயில் பழத்த பாடம் போதாதா?
இதை எண்ண மறந்தாயானால்
நீ இருக்கும் அரியணை ஆயுஞக்கு
மிக மிக நெருக்கமாகக் குவியும் வீழ்ச்சி.

வாழ்வின் பிழப்பகன்று, சுமைகொண்ட
துயரில் கரைகிறாய் தீணமும் நீ
உலக சபை உறைக்கச் சொன்ன போதும்
உனக்கேன் இந்த பிழவாத சிந்தனை?

நீர்ப்பந்தங்களுக்காகவும் போலி கௌரவத்துக்காகவும்
பணத்துக்காகவும் நேசிக்கிறாய் நீ மரணத்தை

மரணத்தோடு கைகுலுக்க யாருக்குத்தான்
துணிவு வரும்? மனம் வரும்?
அதனால்தான் உன்னொடு கைகுலுக்கியவர்கள்
உன்னோடு கூடியிருந்தவர்கள்
உன்னைத் தள்ளி விட்டு எட்டச் செல்கிறார்கள்
தெரிந்தும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்?

இரு நேசிப்புக்காகவும் மரணத்தை
உன்னால் புரிந்துகொள்ள முடிகின்றதா..!?
மரணமும் ஜனனமும் வெவ்வேறானவை அல்ல
இரே ஊசியில் கிரண்டு முனைகள்
மாணிட வாழ்க்கையும் அப்படியே!

மரணத்தை எதிர்பார்த்து
அவர்கள் வாழுவில்லை
உன்னால் பாதியில்
மரணிக்கப் போகின்றவர்கள் கிவர்கள் -
சாகப் போகின்றவர்கள் அப்பாவி மக்களும்
இரு நாட்டுப்படைகளும் தான்
நீயோ அவனோ அல்ல

மரணத்தை எதிர்பார்த்து வாழாத கிவர்கள்
உன் ஒரைவத்தால் உன் பிழவாதத்தால்
மரணிக்கப் போகின்றவர்கள் கிவர்கள்.

உன்தேலும் தீட்டமும் எதுவரை நீள்கின்றது?
உனக்குள் கிருளில் கிருக்கும் அந்த
நான் என்ற கொடிய மிருக அரக்கன்
உனக்குள் உள்ளவரை நீ எப்படி
எப்போது மனிதனாகப் போகிறாய்..!?
கிப்போது சொல் நீ மனிதனா, மிருகமா!?
மனிதனா!? மிருகமா!? மனிதனா!? மிருகமா..!?



காந்தி பெற்றார் சுதந்திரம். ஆனால் காந்தியம் மணக்கின்றதா?

உகுக்கு போதனை செய்திட்ட காந்தியம்
சொந்த ஊருக்குள் மணக்கின்றதா..?
அண்ணல் காந்தியார் பிறந்திட்ட மன்னைது
ஆயிரம் முனிவர்கள் வாழ்ந்திட்ட மன்னைது - அங்கே
அகிம்சை நெறியும் இருக்கின்றதா? - மானிட
அகிம்சை நெறியும் இருக்கின்றதா?

புண்ணியம் தேழட கோவில்களாயிரமாயிரம்
மலையாய் உயர்ந்தே நிற்கின்றன..! தமிழர்
திதயம் தன்னில் பட்ட கோடி வடுக்கள்
மன்னைல் மறைந்தே கிடக்கின்றன! - பொடா
மன்னைல் மறைந்தே கிடக்கின்றன.

சுடுபட்ட காந்தி பிறக்கவில்லை - அவர்
போதனை அங்கே வளரவில்லை - கோட்சே
தொங்கிய கயிற்றிலே ஆயிரம் ஆயிரம்
கோட்சேக்கள் கூடிப்பேசிப் பிறந்தாச்ச.
இந்திய தேசம் முழுவதும் இன்று
மத்தால் மதம் பிடித்தாச்ச - தலைவர்கள்
அரசியல் கட்சிக் கொள்கையாய் அதை
மக்களுக்குக் கரைத்துக் கரைத்துக் கொடுத்தாச்ச

சிந்திய குருதியை மறந்திட்ட தலைவர்கள்
 வெற்றித் தேர்வடம் தானே இழுத்தாச்சு
 தெய்வமாய் கட்சித்தலைவரைக் காட்டி
 மத்த தீயையே மூட்டி விதைச்சாச்சு..!
 வேதங்கள் எல்லாம் தெரிந்திட்ட தலைமை
 வெட்டியே வீழ்த்துது மனித உடலை
 வெற்றியை மட்டுமே வேதமாய் நினைக்குது
 காந்தியம், கதருடை, கண்ணியக் குல்லா.

வேதங்கள் எல்லாம் உயிர்களை வீழ்த்த
 ஏட்டில் விதிமுறை சொல்லியா இருக்கு?
 கண்ணியமிக்க காந்திமகான் சொன்ன சுதந்திரம்
 குடுகளவேனும் இந்திய மண்ணில் தெரியுதா?
 காட்டு விலங்கினம் ஊனையிடும் காடாய்
 நாடாளுமன்ற நடப்பு செய்திப் பேப்பாில் நாளும்
 கண்ணியத் தலைவர்கள் வாழ்கிறார் கம்பிக் கூட்டில்
 மதிகெட்ட பதவி வர்த்தகச் சந்தைகள் நாட்டில்
 மக்கள்நெஞ்சு வலிக்குது! துழிக்குது துழிக்குது வீட்டில்
 சுதந்திரப் பொன்விழாக்கள் நடக்குது நடக்குது நாட்டில்!




உலகத் தமிழரின் தாய்த்தீசமா..!?

நான்கு மறை வேதத்தை உலகுக்குத் தந்து
நலிவற்றுப் போன தேசம்
போர்வீரம் தன்னை உலகுக்குச் சொல்லி
புதையுண்டு போன தேசம்!

வானத்தில் இருந்து வரவில்லை சுதந்திரம்
வாங்கவே பலர் உயிர் கொடுத்தார்!
மானத்தை விற்கும் மதிகெட்ட மனிதராய்
சிணிமாவுக்கே ஆடசியைப் பறிகொடுத்தார்

மானத்தைக் காத்திடத் துணிவுமில்லை- தமிழ்
மானத்தைப் பேசிடத் துணிவுமில்லை - இனத்துக்காய்
பொங்கிய மனிதர்கள் சிறைக்குள்ளே.
பூட்டிய முகத்தின் புஞ்சிரிப்பில் மயங்கியே
மறு வாழ்வு கில்லத்தில் வரிசையில் நிற்கிறார் பாவம்!

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
எம்மின தமிழர் தேசம் என்று
எழுதிய பாரதி அழுதிடும் நிலையின்று
ஏன் வந்ததோ என்று அலறுதே தமிழர் நெஞ்சங்கள்
துழக்குதே! கண்ணீர் வழக்குதே!
உலகத் தமிழர் கண்விழிகள்.



உலகத் தமிழருக்கு உரிமைத் தேசம்..!

தமிழ்ச் சங்கம் வைத்தாண்ட தமிழன் - இன்று
 தாழ்வான சினிமாக்கவர்ச்சிக்குள் இழந்திட்டான் தன்னுணர்வை.
 தன்னினத்துக்கு உதவிடவே முடியாத - தமிழன்
 தலைகுளிவு வாழ்க்கைக்குள் சிலையாகவிட்டான்.

உலகத்து மொழிகளுக்கே முத்தவளாய்
 உயர்வுடைய செந்தமிழாய்த் திகழ்பவளாய்
 உரிமைக்காய் உயிர்கொடுக்கும் உத்தமியாய்
 உறுதியுடன் உயர்ந்திட்டாள்
 கலப்பற்ற ஈழத்தமிழ்த்தாய்

கண்ணீர் இல்லாத கண்களும்தான் இல்லை
 அலைகள் இல்லாத ஆழியும்தான் இல்லை
 கிணத்துக்குத் துயரென்றால் துடிக்கும் அந்தக் காகம்
 தன்னினத்துக்காய் மூச்சவிட்டு
 சிறைவாழும் தாய்த் தேசம்.


கருவறைத் தேசத்தில் முடிவுற்ற தமிழ்ப் பாச்சோறு
 கண்கடியாதரவு கொண்டோருடன் பொங்கல் சோறு
 புண்பட்ட தமிழர்கு தெரியாதா பாசத்தீன் வேசம்
 நீதிக்குத் தெரியாதா ‘பொடா’வின் அநியாய மறுபக்கம்

கடலுக்குத் தடைபோட முடியுமா அலைமோத வேண்டாமென்று!?
 சுமேணாலுக்குத் தடைபோட முடியுமா சுடவேண்டாமென்று.
 விழகாலைக் கதிருக்கு துணிபோட்டு மறைத்தீட முழந்திட்டால்
 அமீமாலை நிலவை குண்டான் சட்டுக்குள் அடைக்க முழந்திட்டால்
 தமிழீழ மண்ணுக்கு விழியும் விழியலைத் தடுக்கலாம்

அழுத்தமிழர்க்கு உதவிடும் தமிழரை அடக்கலாம் - மக்கள் சுதந்திரத்தை சட்டத்தால் அடக்கிடத்தான் முடியுமா? குரியனைக் குடும்பங்கள் முடிவைக்க முடியுமா?

உலகத்தார் வரிசையிலே உயற்துவிட்ட ஒரு தேசம் உரிமைக்கு உரமாக உயிர் கொடுத்த எம் தேசம் 'தம்பி' உடையான் படைக்கஞ்சான் என்றே - 'அவன்' ஆணைக்காய்க் காத்திருக்கும் தமிழ் மறவர் கூட்டம்.

உலகத் தமிழர்க்கு எடுப்பார் உரிமைத் தேசம் உண்மையிது நம்பிடுவீர் உலகத் தமிழர்களோ உஞ்சத்தர் சிலர் காட்டுகீன்றார் முகலூடி மாயை - மறவர் உறங்கிடுவார் என்றெண்ணும் பகல் கணவும் மாறும்.



பாட்டியின் கஷதம்..!

நெல்நீர் வானம் குடை விரிக்க
நிலத்தை வெள்ளைப் பனி மறைக்க
பனிச்சேற்றை என் கால் மிதிக்க - மனம்
பாட்டி வீட்டனைத்தான் நினைத்தப்போ

பனிச்சேற்றில் நான் நடக்கும் நேரமெல்லாம்
படர்ந்துவரும் என் தாய்மண்ணீன் நினைவுவைலயே
கோடிபல சேர்த்திடவே ஓடிவந்தேன் தாய்மண்ணீவிட்டு
கோடியேதும் சேர்க்கவில்லை தேடியதோ கோடித்துன்பம்
ஊரெல்லாம் நந்தவனம் என் உள்ளமெல்லாம் வெந்தமனம்
நந்தவனம் புப்புக்கும் என் வெந்த மனம் எதுபுக்கும்?


பூத்திட்ட பூக்களெல்லாம் பனிப்புவாய்க் கரைந்திடுச்சு
பனிச்சேற்றில் பாதமதை தோய்க்காமல் பறக்கமனம் நினைச்சிடுச்சு
வந்த கடிதமொன்று பாட்டிவீட்டுக் கணத பகர்ந்திடுச்சு
சொந்தமென்று எனக்கிருந்த சொத்தும் கரைந்திடுச்சு
பாட்டன் நடந்த அந்தப் பாக்கடிடல் என்நினைப்பு
மாதாவின் சுலையிறக்கி பூமிமாதாவின் சுலையான
என்னுடலும் அக்குந்தில் உருண்ட நினைப்பாச்சு!
என்றந்த மன் காண்பேன் மனம் ஏங்கும் நினையாச்சு!

காலைக்கதிரவன் கதிரொளி என் மேனிபட
கால்முதல் தலைவரை பூசிய எண்ணையோடு
ஓலைத் தடுக்கில் எனை வளர்த்திய என் பாட்டி
ஓலை எழுதித் தந்தானே என் சொத்தென்று தாலாட்டில்
கோடிபலசேர்க்க ஓடிவந்த எனை வழி அனுப்பி வைத்த

நினைவுகளை அடுக்கடுக்காய் நெஞ்சோரம் குவிக்கையிலே
நெஞ்சுக்குள் அடுப்பிலிருக்கும் சோற்றுலையே பொங்கிவழியுதா
நெஞ்சுக்குள் பெருநெருப்பே சுடர் விட்டு எரியுதா.

அங்கே கொள்கைக் குமரர்கள் குந்தி இருந்ததால்
குண்டுகள் போட்டு கொளுத்தி எரித்தனர்.
மாம்பழுத் தோட்டத்தில் நரியார் செயல்போல்
பரம்பரை வீடு சுடுகாடாய்ப் போனதுவாம்
பாட்டி கழுதமிது பரம்பரைக்குத் தெரியட்டும்!

வஞ்சகம் வாழ்ந்ததாய் வரலாறு இல்லையா
ஏமாற்றும் நீனைப்பு இனியும் பலிக்காது! - தமிழா!
விழிப்புணர்வு ஒன்றேதான் வெற்றியின் எல்லையா!
நெஞ்சுக்குள் தீவளர்த்தோர் தோற்றதாய்ச் சரித்திரம் கண்டாயா?
நீச்சயமாய் வெற்றியும் விடுதலையும் எங்களுக்கு நீச்சயமே!
வீரத் தமிழ் மறவர் வென்றிடுதல் சத்தீயமே!



எண்ணித்தான் பார்க்கீன்றீன் தாய் மன் காட்சிகளோ..!

கொத்துக் கொத்தாய் கொடி செழிகள்
 குலைகுலையாய் இளாநீர்கள்
 காடாய்க் கண்ணுக்கு கனிகொடுக்கும்
 மா, பலா, மாதுளை பழத்தோப்புகள்
 வாழை வளைந்தங்கே குலைதள்ளும் - அடி
 வளவினிலே வேப்பமரம் பூச்சொயும்
 பாலை வந்த பணைமரத்தில் கள்ளுவரும்
 பார்க்கையிலே இவையெல்லாம்
 திதயத்து நந்தவனாம்

காலையொடு பசுவுன்றித்தான் களிக்கும்
 கன்றின் கதறலாலி கேட்டதுமே
 கறவையினாம் மழிந்றப்பி ஓடவரும் - புல்லுக்
 கடகத்தை சுமந்தபடி அப்பாவும்
 கள்ளுப்போத்தலுடன்தான் வருவார் கலைப்பாற
 வயல் வெளியில் நெல்லினாங்கள் சிறகழிக்கும்
 மடல் விரித்த மலரினாத்தில் தேன்குழித்த வண்டுகளும்
 மது மயக்கத்தில் எமைத்தீண்டப் பறந்து வரும்
 கோழியொடு சிறகில்லாக்குஞ்சுகளும் இரைதேடும்
 அதைப் பிழிக்க வானத்தில் பருந்துகளும் வட்டமிடும்
 முற்றத்து பந்தவில் ஆடும் முல்லை மணம் வீசும்
 பக்கத்து வீடிடல் பணியாரஞ் சுடும் மணம் கமமும்
 விழியலைத் தெரிவிக்க அம்மன் கோவில் மணிழலிக்கும்

வெள்ளள வேட்டி நெசனல்சேட்டுடனே அப்பா புறப்பட்டு
கணட திறக்கும் காட்சி தீனாம் கண்ணில் வரும்
பள்ளிக்கு நேரமாச்சு என்ற அம்மாவின் குரல்கேட்கும்
பள்ளியில் வாத்தியார் அடி எனக்கு நினைவுவரும்
உழுக்கென்று சொல்லி வகளாந்து வரும் மாமாவை
நழுக்கு நழுக்கென்று காலால் உருவி நடக்கவைத்த
பாட்டியின் பணமில்லா வைத்தியக் காட்சி வரும்
இத்தனையா?
இன்னும் எத்தனையோ கண்மறவாக் காட்சிகள்!
இத்தனையும் விட்டகன்று அகதியாகி இடர்ப்படவா
வெளி நாடு ஓடி வந்தேன்
வெளிநாடு தேடிவந்தேன்.
எண்ணித்தான் பார்க்கிறேன் என் தாப்பமண்காட்சிகளை!



நெஞ்சத்து நெருப்பு

பூமிப் பந்தின் கீழ்ப்பரப்பில்
 கடல் குழந்த நிலப்பரப்பில்
 மாங்காய் வடவத்தில்
 ஒரு அழகான தேசம்
 இனவாதத் தீயால் நீண்ட நாளாய்
 எரிந்து கொண்டே இருக்கிறது

தேசம் வாழ் மக்களோ
 குருதிச் சேற்றில் குப்புற விழுந்து
 மரண ஓலம் ஓவிக்கிறார்கள்
 ஆனால் அரசியல் வாதிகளோ அதை
 தேசிய கீதமாகக் கேட்டு மகிழ்ந்தபடி
 தேசியக்கொடியை ஏலத்தில் விற்று
 கடசிக் கொடிக்கு சாயம் பூசுகின்றார்
 பதவிக்காக முட்டி மோதுகின்றார்

அரசியல் வங்குரோதத்தனத்தால்
 பதவியில் ஏற்பட்ட மாயவெறியால்
 கொள்கைகளாற்ற அரசியல் குண்டர்களால்
 கூட்டுக்கொள்கை ஆக்கப்பட்ட இனவாதம்
 அரசோச்சும் நாடாய் இத்தேசம் மாறி
 வெற்றி வேண்டும் என்றால்
 வெட்டிக் கொல்லு மனிதர்களை என்று
 பிரகடனப்படுத்தப்பட்ட புத்தனின் தேசமாய்...

ஏய் அரசியல் வாதிகளே!
 உங்களை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்
 உண்மை அரசியலைத் தெரிந்து கொள்ளுங்கள்
 மீண்டும் மீண்டும்
 துருப்பிடித்த துப்பாக்கியை தூசுதட்டச்செய்யாதீர்கள்

தொலைத்துவிட்ட தோட்டாக்களைத் தேடவேக்காதீர்கள்
 எடுக்கப்பட்ட கண்ணரிவெழுகளை மீண்டும் புதைக்கச்செய்யாதீர்கள்
 உங்களால் தொலைக்கப்பட்ட புத்தனின்
 போதனைப் புத்தக்த்தை தேழி எடுங்கள்
 மத்தால் வெறிகொண்டு அழிவைத் தேடும் அயல் தேசங்களை
 புத்திக்குப் பாடமாய் எடுங்கள்..!

ஷிக்ரோரியா நந்தவனத்துப் பூச்சிகளைல்லாம் அழகின்றனவாம்
 தேன் குடிக்கும் வண்டுகளைக் காணவில்லை என்று
 இனவாதவிசம் கலந்த பூக்களைன்று வெறுத்துவிடனவாம்
 மனிதம் பிறந்தது வாழ்வதற்கு. சாதிப்பதற்கு... பிற உலகில்
 நாயின் மடியில் அமைதியாய் படுத்துறங்குது பூனை
 ஆற்றிவு மனிதா நீ ஏன் இன்னும் ஜந்துக்குள் நிற்கின்றாய்!
 உன் ஆறுக்கு வேலைகொடு
 பகுத்தறிவைப் பயன்படுத்து!
 இனவாத அரசியலை எரித்துவிடு
 புனிதப் பணியை அரசியலாக்கு
 மனிதர்களை மனிதர்களாய் வாழவிடுங்கள்
 கில்லை என்றால்! கில்லை என்றால்! கில்லை என்றால்..!



சீற்றம்..!

எங்கள் சுதந்திர முச்சுக்கு
மூடி போட்டவன் யார்?
கோவணத்தில் குண்டு விழுந்து
தொலைந்த எங்கள் வாழ்க்கைக்கு
சீற்பிந்த என் இனத்தின் வாழ்வுக்கு
திட்டம் போட்டவன் யார்?

எத்தனை காலம்தான் வானத்தைப் பார்ப்பது?
எத்தனை காலம்தான் என்பிள்ளைகள்
பாலுக்காய் மருந்துக்காய், ஏங்குவது?
முடியாது... இன்னும் பொறுமையா தோழா!
சீரிவிட்டோம் நாங்கள் சீரிவிட்டோம்.

வாருங்கள் தோழர்களே!
மகாகவி லாங்ஸ்டன் ஹியுக்ஸ் சொன்னான்
அமெரிக்க நாட்டு கறுப்பின மக்களுக்கு
“என்னின மக்களே!
உங்கள் உடம்பைப் போத்திய கறுப்புத் தோல்
உடலை மூடும் தோலாய் மட்டும் இல்லாமல்
உரிமை கேட்கும் போர்க்கொடியாய் மாற்றுங்கள்” என்றான்!

எங்கள் தமிழர் தலைவனும் கிப்படித்தான் சொல்கிறார்
தமிழர்போராட்டம் அடிமைச் சீட்டின் அடையாளம் அல்ல.
அது கொடுமையை எரித்த வரலாறு
ஆமாம்! இன்று நாங்களும் அப்படித்தான்
எங்களை, எங்கள் உடல்களை
கறுப்பால் மூடி மறைத்து விட்டோம்
உரிமைக்காய் உயிர் கொடுக்கும்
கறுப்பாய் மாற்றிவிட்டோம்
நாங்களே எங்களை மாற்றி விட்டோம்
இனத்துக்காய், இனத்தின்
சுதந்திர விழயவுக்காய்
மாற்றியே விட்டோம்.

எரிக்கப்பட்ட நூலகம்..!

விரிந்தபடி நூலான்று
 எதிராளி கரங்களிலே...
 எரிந்த அடி நூலான்று எம்தாய்
 கலைவாணி கரங்களிலே
 உயர்ந்தபடி நூல் அகமெல்லாம்
 எம் பகையாளி தேசத்தில்..!
 எரிந்தபடி நூல் அகமெல்லாம்
 எம் தாயகத்து நடு எல்லையிலே!

ஆண்டுகள் பல கடந்திட்ட நிலையிலும் - தமிழர்
 இதயத்து நெருப்பாய் எரிந்திடும் தீயிது!
 நூலை எரித்து நூல் அகத்தை எரித்தால்
 தமிழினமும் தமிழும் அழியலாம் என்று
 தப்புக்கணக்கு போட்ட புத்தரின் பக்தனும்
 சிங்களக் காடையர் கூட்டமும்
 நினைக்க மறந்தது தமிழரின் உள்ளத்து நூலகத்தை
 அவர்கள் உள்ளத்து வீர உணர்வுகளை!

மூட்டிய அக்கினி எரித்தது நூலை - ஆனால்
 அக்கினி வேள்விகள் எரிமலைகள் தமிழர்கள் இதயத்தில்
 தமிழர் உணர்வுகளை தமிழர் இதயத்துப் போரமைகள்!

அக்கினித்தீயாய் ஓயாத அலையாய்
 சிங்களத்தார் தீட்டம் சிதறியது!
 அழித்தொழுக்கும் வல்லமை எமக்கும் உண்டு
 சிங்கள தேசமே சிந்தி
 சிந்திக்க மறுத்தால் நீயென்றும் மந்தி.



மண்ணின் நினைப்பு..!

முத்து முத்தாய் புத்திருக்கா
 என் வீட்டு முற்றத்து மாமரம்
 மூன்றுவரி போட்ட அணில் மூன்று
 முன்வேலிதனில் கிருந்து
 மாநாடு நடத்துதாம்
 மாம்பழுமெப்ப வருமென்று?

கோண்டாவில்தனில் ஒருநாள் - அண்ணன்
 கோவில் சென்று வரும்வழியில்
 வேண்டி வந்த மாங்கன்று
 அப்பாவின் துணையுடனே
 ஆழமாய்க் கீடங்கு வெட்டி
 அம்மா ஆசையோடு நட்டமரம்.

அண்ணன் திருமணத்தில்
 அண்ணிக்கு வீழல்லை
 அண்ணி குடும்பத்தை
 அங்கேயே வாழவிட்டு
 சொத்தாக்கி கொடுத்ததினால்
 அண்ணனுக்குச் சொந்தமது
 நட்டன்று அம்மாவும்
 நம்பிக்கையாச் சொன்னா

அன்பான என்ராஜா நான்தாண்டா
 இந்த மாங்கன்றின் முதல் பழுத்தை
 சுலவக்க வேண்டுமென்றா
 அந்த அம்மாவும் இன்றில்லை

நியும்தான் அருகில்லை
அண்ணன் எழுதி அனுப்பிவிட்ட
அன்புமடல் சொன்ன கதை
அம்மாவை அண்ணாவை மாமரத்தை...

என்னிட் துடுக்கின்றேன் இதயத்தால்
எப்போதான் என் தாய் மன்னை மிதிப்பதென்று!!

✿ ✿ ✿

வீரர் புகழ் பாடுவோம்..!

மாவீரர் இல்லை மாமனிதர்
 மலர்தூவி வணங்கும் தெய்வங்கள்
 தாய்மண்ணைக் காக்க,
 எந்திரிப்படையை எரித்து
 தண்லாகிவிட்ட தெய்வங்கள்
 தண்லாகிவிட்ட தெய்வங்கள்.

எரிகின்ற தாய்மண்ணைன் எல்லை காக்க
 அழிகின்ற தமிழ்த்தாயின் மானம் காக்க
 புரியாத கொடுயோர்க்கு தமிழ் வீரம் புரிய வைத்த
 எம்முயிர் மாவீரர் புகழ் பாடுவோம்!

பெண்ணுக்கும் பொன்னுக்கும்
 பேதவிக்கும் திளவயதில்
 மண்ணுக்காய் உயிர் விதைத்து
 மாவீரத்தீன் விதையான எம்
 மாவீரர் புகழ்பாடுவோம் - எம்
 உயிர் வீரர் புகழ் பாடுவோம்.

கையேந்தி வாழ்வதுவும் - எந்தி
 கால்பிழத்து ஆள்வதுவும்
 பொய்யுறைத்து புகழ்பாடு
 புகழ்கொண்டு வாழ்வதும்
 எம்மினாத்திற்கே கிழிவென்று - களமாடு
 தன்மான உணர்வோடு தண்லான
 எம் மாவீரர் புகழ் பாடுவோம்
 உயர் மாவீரர் புகழ் பாடுவோம்.



துடித்தெழு தமிழர் உருக்கீடு ‘பொடா’யை...

கோடி மக்கள் தமிழர்
சுடி வாழும் தமிழகமே
வாடி மனம் நொந்து
வதைப் பயணம்தான் கடற்று
ஆழவெள்ளம் போல் ஈழவன்
இழவந்தான் உனைத் தேடி
நீயோ
தேடி உதவி செய்து தேற்றிட மறந்ததேனோ.

பழந்தமிழர் பெருமைக்கு
இது பங்கமடா சிற்தியடா
காக்கை இனம் கூட
தன்னினத் துயர்கள்டால்
காத்திடவே கத்துதடா
சித்திக்கும் மத்திக்கும், சீறும் ‘பொடா’வுக்கும்
மகுடிக்காடும் பிராணியாய் நீயேன்
தலை ஆட்டி வாழுகின்றாய்

உலகப் பெரும் சபையில்
நிச்சயம் ஒரு நாள்
உனக்காக்க குரல் கொடுக்க
உட்கார்ந்து இருப்பான் ஈழவன்
தமிழர் தனிக் கொடியோடு
உனக்காகவும் உரத்து உலகசபையில்
குரல் கொடுப்பான் என்ற பயத்தில்தானே
மத்தியும் சித்தியும் மயக்குகிறார் உங்களை.

தன்மான உணர்வில் தூக்குக்கயிறை
 முத்தமிட்ட கட்டப்பொம்மன் பற்பரையே
 விலங்கினம் இல்லையடா தமிழகத்தமிழன்.
 விலங்கினை உருக்கும் வீரமறவர் ·
 வீரப் படைபல கண்டவன்
 வீரப் படைபல கொண்டவன் என்று
 உரத்து நீ சொல்லடா!
 உடைத்து நீ உருக்கடா ‘பொடா’வை!

உன்கரம் நீட்டியே உதவிடத் துழித்தெழு!
 ஈழச் சோதரன் வெற்றிக்குக் கரம்கொடு!
 உயர் தமிழன் உன்னாத உயிர்க்
 கொள்கையில் கொடிதனைத் தூக்கிடு.



தலைத் தீபாவளி...

இருளகன்று ஒளிவந்த நாளதனை
 திதயத்தில்தான் நிறுத்தி
 தீயவன் அழிந்தநாள்
 இந்துக்கள் ‘தீபாவளி’ என்று
 ஒளியேற்றி மகிழ்ந்தார்கள் இல்லத்திலன்று
 இன்றோ...
 ஒளியிழுந்து வழியிழுந்து
 உறங்கிடவும் கிடம் இழுந்தும்
 கதீகெட்டுத் தீரிகின்ற தமிழர் நாங்கள்
 ஒளியேற்றி மகிழ்ந்திடுதல் எப்போ?

அகதித் தமிழன் என்ற
 அழைமத் தனப்பெயரோடு
 அடுத்தவன் தேசத்தில் சிறுபாதி
 சொந்த தேசத்தில் பாதீசாமம்வரை
 சுதந்திரமாய்த் தூங்காமல் பாதி
 பாதையில் சுதந்திரமாய் நடத்திடவே முடியாத
 அழைமத் தமிழனாய் மீதி
 சொந்த வீட்டிலும் குந்த முடியாமல்
 குந்தி இருக்கிறான் துவக்கோடு நேஷி.

இந்த நிலையில் தமிழன்
 கோயிலுக்குப் போவானா? கோடி உடுப்பானா?
 தீபமேற்றித் தீபாவளி கொண்டாடி மகிழ்வானா?
 தீயவன் அழிந்தால்தான் தீபாவளி

அரக்கன் அதர்மம் அடக்கிட என்று
 அன்று வந்தவன் பூவிலே முருகன்
 ஆழ்வோர் அதர்மம் அடக்கிட என்று
 பூமியில் வந்தவன் தமிழ்மறவர் தலைவன்!

அதர்மம் தலைவிரித்தாடும் அந்தகாரத்தில்
 ஒளியூட்டும் சுடர்விளக்காய்த் தமிழர் தலைவன்
 என்று ஆடசிக்கு அதிகாரம் எடுப்பானோ
 அன்றே தமிழர்க்குத் தலைத் தீபாவளி.

❀ ❀ ❀

* துவக்கோடு - துப்பாக்கியோடு

மாவீரர் நினைவு நாள் பொற்றி அருங்கலி...

ஸமுத்தமிழன் இதயத்து ஒளியானீர்
உணர்வுத்தமிழர் உள்ளத்து விழியானீர்
வையகத் தமிழரின் வாழ்வுக்குத் துணையானீர்
உரிமை தேசத்து அடித்தள உரமானீர்!

எம்மைக் காப்பதற்கும், எம்மண்ணை மீப்பதற்கும்
எமக்கு உணர்வுடிம் மண்ணீல் புதைந்தீரே
மொடனாக வாழ்வுதற்கும், முடிச்சாயம் போடுதற்கும்
துடியாகத் துடிக்கீன்ற முடடுக்காய் இளவையதில்
தாய் மண்ணூக்காய் உயிரைக்காடையாக்கி மாவீரரானீரே.
அன்னைத் தமிழ்த்தாயின் பெரும் புகழை அகிலமெல்லாம்
எண்ணீக் கதைக்கீன்ற எம்தலைவன் செயல் நீறனை
எண்ணீ மகிழ்ந்தீருக்க வைத்து விட்டு
விண்ணாலுகம் சென்றுவிட்ட வீராதி வீரர்களே.

உங்களை எண்ணீத் துதிக்கீன்றோம்
உள்ளத்தில் பதிக்கீன்றோம்.
கையில் மலர்கொண்டு கல்லறையை நாடுகீன்றோம்
கண்ணீர்த் துளியாலே கல்லறையை நனைக்கீன்றோம்
வீரருங்கள் நினைப்பாலே வீழ்ந்தெழுந்தும் நடக்கீன்றோம்

வானத்து ஒலியலையில் வந்துவிழும் கவிவரியில்
மாவீர் உங்களைத்தான் வாழ்த்துகீன்றோம்
வையகத்தில் தமிழ்வாழு, தமிழ்வீரம் உயிர்வாழு
விதையான மாவீர் உங்கள் நினைப்பாலே எங்கள்
குருதிக்குள்ளாயோடும் வெப்பக்குருதியிது சத்தியமே!

மனிதரல்ல மாவீரர் சத்தியமாய்த் தெய்வங்கள்
உமைநினைக்காத் தமிழர் உண்மையிலே தமிழர் இல்லை
பழையேறி கால் நடந்து பழனிமலை செல்வோரே
கால் நடந்து கல்லறைக்கு பொல்லோடும் சென்றிடுங்கள்.

வீரத்தாய்...

குண்டழியில் வீதி அயல்
குறுணிகளாய்த் தான் வீழு
நாற்புறமும் குருதி வெள்ளாம்
நனைந்தோடி நாய் குழக்க

நெஞ்சு விலா எலும்பொன்று
தஞ்சமென்று வேலி தொங்க
அஞ்சாத கையிரண்டும்
அயல் வீட்டுக் கூரை தொங்க

எஞ்சிய மீதிப் பாகமெல்லாம்
எடுத்தொன்றாய்க் குவித்துவிட்டு
தேடுகிறார் இன்னுமொன்றை பொலிசார்
தேடியெடுக்கின்றார் தமிழ் மறவன்
தலையோன்றை - கரும்புலியாய் பேர்க்குடி!

தலையோடு முகம் கண்ட
பெற்ற தாயவளோ குழரி வந்து
முலையிடத்து பால்குழித்த
வாயைங்கே பல்லிலா முரசைங்கே
கதறியவள் மயங்கி விழுந்தபடி
தன் மகனை நெஞ்சுக்குள் நினைக்கின்றாள்!

எனையிழுந்து தவமாய் உனை வாங்கி
என்னென்ன நினைவெல்லாம் நெஞ்சில்
நான் நினைத்துக் காத்திருந்தேன் மகனே!
நெருப்பை நீ மூடி தீயிலைரித்துவிட்டாய்!

உனக்காகச் சாப்பிட்டு உனக்காக முலை பெருத்து
உனக்காக அப்பாவை ஒதுக்கிவிட்டு சீல நேரம்

உன் வரவைக் காணாமல் உறங்காமல் விழித்திருந்து
உனக்காக வாழ்ந்த அம்மாவை மறந்தாய் நீ!

என்னு எண்ணைக்குள் தோய்த்தெடுத்து
இழுத்திழுத்து மூக்கோடு கால் பிழுத்த உன் பாட்டியவள்
உனைக்காணாமல் கதறுவது கேட்க மறந்தாயோ!
ஆசையுடன் அவள் துள்ளும் தசைகாண்ட
பின்பக்கம் குவியலாய்க் கீடக்குதடா!
போயெரியப் போகுதடா!
பற்றி எரியுதடா பெற்றவள் என் வயிறு!

உன் வெடிச்சத்தம் கேட்கும் வரை
காத்திருப்பான் உன் தனலவன்
மன்னைன் மைந்தர்களோ மாவீரரென பெயரிடுவர்
சுமந்து பெற்ற அம்மாவோ நானும்தான் வாழ்த்துகின்றேன்
உன்னைப் பெற்றநால் வீரன் என் பின்னளை
தாய் மன்னை மீட்பதற்கு தலை கொடுத்த
பின்னளதனைச் சுமந்த வீரத்தாய் என்ற
பெருமையுடன் கண்களிலே வழிந்தோடும்
குருதியோடு கரைக்கின்றேன் உன் நினைப்பை!



தலைஅடிடி...

எங்கள் எதிரி தலையில் அடி
எங்கள் தோழன் தலையில் தங்கமுடி
எங்கள் தலையில் குண்டு போட்டவன்
தங்கும் இடத்திலே குண்டில் பலி
தமிழர் வீரம் தரணி கண்டது!

சிங்கக் கோட்டைக்குள் தங்கத் தமிழர்
சீரும் தனிக்கொடி உயரப் பறந்தது.
தேடி அழித்தது எதிரிகள் கப்பலை
நாடபிடித்துக் காத்தது பிறதேசக் கப்பலை
கோடிகள் பல தீயில் எரிந்தன
உலக மக்கள் தமிழர் வீரம் அறிந்தனர்.

வெண்புறா அம்மா விம்மி அழுதாளாம்
விக்கிய மாமா குப்புற விழுந்தாராம்
மத்திய வங்கியும் வந்துதான் பார்த்தாம்
சத்திய சோதனை என்றது சென்றதாம்
புத்தியும் வந்தது அடிப்பட அண்ணனுக்கு
சத்தியம் செய்திடத் தாண்டிக்குளப்பக்கம் சென்றாராம்.

ஆயிரம் தடைச்சட்டம் ஆடசியர் வைத்தாலும்
அத்தனையும் எங்கள் தலைவனுக்குத் தூசாகும்...
எரிக்னிற நெருப்புக்குள் உள்ளின்று விளையாடும்
தண்ணாக எம்படை ஆடசி அதீகாரம் நொறுக்கிடும்
உலக மக்களும் புரிந்து கொண்டார்
உள்ளிட்ட ஆடசியும் தெரிந்து கொண்டார்.



சித்திரைப் புத்தாண்டு..!

சித்திரைப் பெண் வருகின்றாள்
 சுபானுவருட பெயர் பூண்டு...
 முகம், சிரித்தபடி வருகின்றாள்
 தமிழரைச் சிரிக்கவைக்க வருகின்றாள் வரவேற்போம்.
 குண்டு மழை நன்றான்து
 குருதி நதி பாயவிட்டு
 கொள்கையிலே உறுதி கொண்டு
 நிமிர்ந்து நீற்கும் தமிழர்களை வாழ்த்த
 சித்திரைப் பெண் வருகின்றாள் - முகம்
 சிரித்தபடி வருகின்றாள் வரவேற்போம்!
 எங்கள் தமிழுக்காய் உயிர்கொடுத்த
 எம் தமிழ் மறவர்ப்படை மாலையுடன்
 தாய்மண் வந்த செய்தி கண்டு
 சிரித்தபடி வரவேற்போம்!
 உலகத்துத் தலைவர் வரிசையிலே - எங்கள்
 உயர் தலைவன் நிமிர்ந்து நிற்க
 உலகத்து ஊடகங்கள் கூழிந்றக!
 பெயர் சொன்னால் சுட்டபடை கூழின்று
 கைகொடுத்து வரவேற்கும் காட்சி காண
 சித்திரையாள் வருகின்றாள்
 சிரித்தபடி வரவேற்போம்!
 உயர் நாடாம் நோர்வேயின் உயர் பங்கை வாழ்த்திடவும்
 உளமாறப் புரிந்துணர்வு உடன்படிக்கை போற்றிடவும்
 சித்திரையாள் வருகின்றாள்
 சிரித்தபடி வரவேற்போம்.



மாவீரர் ராள் அஞ்சலி நினைவு...

வீரம் என்ற திலகமதை - தமிழ்
அண்ணொக்கு மகுடமாக்கி
உறங்குகின்றீர் குழிக்குள்ளே
துயரத்தில் தமிழினத்தை வாழுவைத்து!

மலர் மாலை கையேந்தி
மனத்தினிலே உமையேந்தி
வலம்வாரோம் புதை குழிநோக்கி
அஞ்சலியை உங்களுக்குப் பகர்ந்திடவே.

உயிர்வாழ எம் உடலில் ஓடும்
குருதியிலே கலந்திடவர்.
திதயத் துடிப்பினிலே நீவீர்
சுவாச உறவாய்த்தான் கலந்திடவே.

தலை குனிந்த தமிழினத்தை
தலை நிமிரச் செய்திடவர்
உலகப் பெரும் தலைவர்களே
உமைத் தேழவர் வைத்திடவர்.

உலகப் பெரும் தலைவர்
எம் தலைவர் உடன்பேச
உணரும் நிலை வந்தாச்சு
நம் பெருமை உலக உச்சிக்கே சென்றாச்சு!

எதிரி படைக்கலன்கள் பறித்திட்ட உங்களது
முன்னைப் படை வீரம் ஆவின் விழுதாச்ச
பறித்த படைக்கலனின் பலமே எம் தலைவர்
மண்மீட்டுப் போருக்கு ஓயாத அலையாச்ச

உங்களைப்போற்றி தமிழால் கவிபாடு
எங்களது நெஞ்சத்து உறுதிக்கு மருந்தாக்கீ
எடுக்கின்றோம் உறுதி உரிமைக்கு ஒருதேசம் - உங்கள்
வீரம் கொள் தீயாகத்தை உயரப் பறக்கவிட்டு
தலைசாரித்து வாழ்த்தி வணங்கிடுவோம் அஞ்சலித்து.



50ஆவது ஆண்டு பொன்விழா... வாழ்த்து

வல்லவைப் பெருங்கடல் வந்துஒக்கும் வடக்கரையில்
வல்லிபுர மறவன் வளர்த்தெடுத்த தமிழ் உணர்வு
வீரத் தமிழ்மறவர் வேங்கையெனப் போற்றும்
உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனே!
நீரூழி நீரூழி நீர் வாழ்க!

தமிழ் வீரம் கொண்ட மறவர் பலரின்று
பழைய பஞ்சாங்க பாடத்தில் படித்ததுண்டு
தமிழர் கண்கண்ட தமிழ்மறவன் தலைவன் கிவனென்று
கவிஞர்களே எழுதுங்கள்! கவிபாட வாழ்த்தாங்கள்!

தமிழனை வீரத்தில் குளிக்கலைவத்த தலைவா!
தமிழரையே தலைநிமிர மாற்றிவைத்த தலைவா!
அடுப்படியில் இருந்தவரை ஆயுதமாய் மாற்றி
அடுத்துதேத்து வெற்றிகளை பறித்தெடுத்த தலைவா
நீ வாழ்க நீன் புகழ் வாழ்க!
நிமிர்ந்து தமிழ் வாழ்க!

தமிழனை பயங்கரவாதியென பழியிட்ட பகைவர்
பட்டாடை விரித்து வரவேற்கக் கண்டாய்
உன்பெருமை சொல்லி உலகத் தமிழினமே வாழும்
உன் படைவீரம் கண்டு உலகமே போற்றுது!
தமிழ் அண்ணை விலங்குடைத்த மறத் தமிழா!
தமிழ்த்தாயின் தலை மகனே!
நீரூழி வாழி! நீ வாழ்க.

கலிங்கத்து மன்னன் கல் சுமக்க வைத்தான்
 ஸழத்து மன்னன் புரிந்துணர்வைச் சுமக்க வைத்தான்
 புரிந்துணர்வைப் புரியாதோர் சுமப்பது நிச்சயம்
 உரிமை தேசம் மறுகணம் மலர்வது நிச்சயம்
 தமிழ் வீரம், தமிழ் தேசம், தமிழர் தேசம்
 நீடுழி நீடுழி வாழ்க
 வாழ்கவென வாழ்த்துகின்றோம்!



சாங்காரக் கோலங்கள்...

வீட்டு முற்றத்தில் கோலமிட்டால்
வீட்டுக்குத்தான் அழகு.

நாட்டு முற்றத்தில் கோலமிட்டால்
நாட்டுக்குத்தான் அழகு.

கோலமும் மனிதரும் ஓன்று
கோலமழிந்திட மனிதர்க்கும் பங்குண்டு
மனிதரும் மாவும் கோலத்தில் பங்கு
இருவர் சேர்ந்துதான் உருவத்தில் பங்கு.

இரு புள்ளியின் ஆரம்பம் கோலம்
இருதுளி விந்தின் ஆரம்பம் மனிதன்
கோலத்தில் நீர்ப்பட்டால் கோலம் அழிந்திடும் - மனிதக்
கொள்கையில் தீப்பட்டால் மனிதம் அழிந்துடும்.

தாய் மன்னையில் இன்று சமாதானக் கோலம் - கையில்
மாவோடு மனிதரும் வாசலில் நிற்கிறார்
தாயம்மா தருவாவா நம்பிக்கைக்கோலம்
தெரிஞ்சாச்சு ‘தந்திரிகா’ வின் நரிவால்கோலம்.

ஆயிரம் கோலங்கள் தமிழரை அனுங்குது
அனைத்தும் மழைக்காலக் கோலமாய்ப் போகுது - ஆழ்வோர்
அதிகம் புள்ளிகள் பொய்யில் வைப்பதால்
அலங்கோலக் கோலமாய் அவையெல்லாம் மாறுது.

குருதியில் கோலங்கள் போட்ட எம் உறவுகள் - நம்பிக்கைக் குருத்து மாக்கோலம் மன்னீலே போடுது - அதை அழித்திட நினைத்து இனவாதம் வானத்தை மூடுது இனியும் மன்னீலே குருதிக் கோலம் போடவா?

நீதி தேவதை கண்ணை மூழத்தான் நிற்கிறாள் - உயர் நீதிபதியாய் கிறவன் கண் மூடவே மறுக்கிறான் அறிவில் சிறந்த மனிதங்கள் அரிசிமாவில் கோலங்கள் உறுதி உண்மை கொண்ட எங்கள் தலைவன் கையிலே கண்ணன் கைச்சக்கரம்! போடுவார் கோலம்!! சங்காரக் கோலம்!!!

✿ ✿ ✿

வேதனை வருமென்றே விலகி நீ ஓடாதே!

வேதனை வருமென்றே விலகி நீ ஓடாதே - தம்பி
 சாதனை செய்யடா புது சரித்திரம் ஆக்கடா!
 சிந்தனை மருந்தடா நீ செயற்படு துணிந்தடா!
 மரணம் ஒருமுறை வருமதை வீரனாய் ஏந்தடா!
 வேதனை வருமென்று அம்மா விலகி ஒழியிருந்தால்
 நீயேது நானேது நம் அப்பாவின் பெயரேது?
 வேதனை வருமென்று விலகி நீ ஓடாதே - நம்பி
 சாதனை செய்யடா புது சரித்திரம் படையடா!

வேதனை பட்டதால்தான்டா தங்கம் -
 சபைக்கு வந்தது தாய்க்குலம் மதித்திடும் தாலியாய்
 வேதனை பட்டதால்தான்டா காட்டு மூங்கில்
 காக்கும் கடவுள் கண்ணன் கைக் குழலாய் வந்தது
 வேதனை பட்டதால்தான்டா மலையாயிருந்த கருங்கல்லு
 மானிடம் கைகூப்பி வணங்கிடும் கடவுளாய் வந்தது
 வேதனை கண்டு விலகி நீ ஓடாதே - தம்பி
 சாதனை ஆக்கடா புது சரித்திரம் படையடா!

உரவில் நெல்லு பெரும் வேதனைப் பட்டதால்
 உணவுக்கு நல்ல உரமான அரிசியாய் வந்தது
 பிரசவ அறையில் அம்மா பெரும் வேதனைப் பட்டதால்
 வெளி நாட்டில் நீயும் பிள்ளையாய் வாழ்கின்றாய்
 பிள்ளை நீ கரண்டடுப்பில் வேதனைப் படுவதால்தான்டா
 பெற்றவர் வயிறு தாய்மண்ணில் வாடாது நிறையுது
 வேதனை என்பது மானிட வாழ்வின் படிக்கட்டு அதை
 சாதனை ஆக்குவதே வாழ்வில் மாமனிதன் செயலாகும்

வேதனை வருமென்று விலகி நீ ஓடாதே - நம்பி
சாதனை ஆக்கடா புது சரித்திரம் படையடா!

அடர்ந்து விரிந்த அந்த வீர வன்னி
காடாய்க் கீட்ந்த அந்த உயர்வீர வன்னி
கொடும் சர்வாதிகாரி ‘தந்திரிகா’ செயலுக்கு
சவாலாய் நிற்குது பார்!
அந்த பச்சைச்சிறி வயலோடு
அந்த வீரம் நிலைறந்த வன்னி மக்கள்
வேதனை வருமென்று ஒடி ஒளிந்திருந்தால்
பச்சைக்கொடி காட்டுமா வன்னி ஒடி வந்தோர்க்கு.
வன்னி மக்கள் துயர் போக்கிப் பட்டினியைத் தீர்க்குமா
வேதனை வருமென்று விலகி நீ ஓடாதே - நம்பி
சாதனை ஆக்கடா புது சரித்திரம் படையடா!

வயல் உழு வண்டிக்குத் தடை
வண்டிக்கு டைல் வரவும் தடை
பயிருக்கு உரமும் வரத் தடை
புச்சிக்கு மருந்து வரவும் தடை
சோதனை வருமென்று வன்னிமக்கள் ஒடி ஒளிந்திருந்தால்
சாதனை செய்வாரா உயிர்வாழு!
நனைந்த விறகில் காஸ் எடுத்து வண்டி ஓட்டி
இயற்கை உரத்தில் பயிர் வளர்த்து
சாதனை படைக்கிறார் பாரடா ஈழும்வாழ் தமிழர்
வேதனை வருமென்று விலகி நீ ஓடாதே - தம்பி
சாதனை செய்யடா புது சரித்திரம் படையடா.

கூடி கிருந்த சிலர் பெரும் குழியைப் பறித்து
சதிசெய்து ஊத்தினார் வென்னீரை இலக்கியப் பூவரச வளர
வேதனை வருமென்று தம்பி மகேசன் துணியாதிருந்தால்
சாதனையாய் படைக்குமா பூவரச
பதினோராம் ஆண்டுமெலர்
சிந்தனை மருந்தடா நீ செயல்படு துணிந்தடா
சாதனை செய்வதே மா மனிதன் செயலடா

வேதனை வருமென்று விலகி நீ ஓடாதே
சாதனை ஆக்கடா புது சரித்திரம் படையடா!

அன்று

உருஸ்சியா மண்ணலில் நீன்று
உன்மனம் சோதனைப் பட்ட போது
ஏஜன்சி செயலைக் கண்டு
நீயும் ஏங்கித்தான் நீன்ற போது
வேதனை வரும் என்று
விலகித் தான் ஓடி இருந்தால்
ஜேர்மனிதான் வந்து இருப்பாயா
உன்தங்கைக்குத் தீருமணம் நடத்தி.
அம்மா, அப்பாவை கொழும்பில் இருத்துவாயா
வேதனை வருமென்றே விலகி நீ ஓடாதே - தம்பி
சாதனை ஆக்கடா புது சரித்திரம் படையடா!



கொண்டாட்டம் ஒரு தீண்டாட்டம்!

ஊர் பிளவுபட்டால் கூத்தாழக்குக் கொண்டாட்டம்
 கூத்தாழ பிளவுபட்டால் ரசிகளுக்குக் கொண்டாட்டம்
 நோயாளி பிளவுபட்டால் வைத்தியர்க்குக் கொண்டாட்டம்
 வைத்தியர் பிளவுபட்டால் நோயாளிக்குத் தீண்டாட்டம்
 நண்பர்கள் பிளவுபட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்
 எதிரிகள் பிளவுபட்டால் சமூகத்துக்குத் தீண்டாட்டம்
 கோவில்கள் பிளவுபட்டால் பக்தர்க்குக் கொண்டாட்டம்
 பக்தர்கள் பிளவுபட்டால் பூசாரிக்குத் தீண்டாட்டம்
 பத்திரியை பிளவுபட்டால் வாசகர்க்குக் கொண்டாட்டம்
 வாசகர்கள் பிளவுபட்டால் பத்திரியைக்குத் தீண்டாட்டம்
 வர்த்தகர்கள் பிளவுபட்டால் வாழக்கைக்காரருக்குக் கொண்டாட்டம்
 வாழக்கைக்காரர் பிளவுபட்டால் வியாபாரிக்குத் தீண்டாட்டம்
 வாளனாவிகள் பிளவுபட்டால் நேயர்க்குக் கொண்டாட்டம்
 நேயர்கள் பிளவுபட்டால் வாளனாவிக்குத் தீண்டாட்டம்
 சங்கத்தார் பிளவுபட்டால் சமூகத்துக்குத் தீண்டாட்டம்
 சமூகம் பிளவுபட்டால் எதிரிக்குக் கொண்டாட்டம்
 ஆள்வோர் பிளவுபட்டால் மக்களுக்குத் தீண்டாட்டம்
 தீண்டாட்டம் தீண்டாட்டம் தீர்வு இல்லாதோர் தீண்டாட்டம்
 கொண்டாட்டம் கொண்டாட்டம் விரும்பாதார் கொண்டாட்டம்
 பிளவுபட வைத்துவிட்டால் சிலரின் சாதனைசெய் கொண்டாட்டம்
 தமிழினம் தான்கிருக்கும்வரை இருக்கும் இந்தத் தீண்டாட்டம்
 தீண்டால்தான் தமிழர்க்கு இன்னுமில்லை நிம்மதியாய்க் கொண்டாட்டம்.



முடிந்த முடிவாச்சு...

அகிலத்து மொழிகளுக்கு முத்தவளே
அணையாத ஒளி விளக்காய்த் தீகழ்பவளே!
முத்தமிழாய் ஒளிகொடுக்கும் தாயவளே - நீ
கலைகள் பல பெற்றிடுத் தாயம்மா -

பெரும் புகழைத்தான் சமந்து முடிகொண்டாய் நீயம்மா
உன் பிள்ளை தமக்கிடையே உருவான துயராலே
மூவேந்தர் பரம்பரையும் முடியழிந்து போனதம்மா.
சீரழிக்கும் பகையால் சிகைகுலைந்த துரோபதையின் கதையம்மா.

இந்த சிகை முடிப்பதற்கே இறுதிப்போர் நடக்குதம்மா - நீ
இழுந்து விட்ட அரியணையை எடுப்பதற்கே போரம்மா.
தமிழன் தலைமையிது தப்பாமல் வெற்றி கொள்ளும் - தாயே
சிகை முடிக்கும் காலம் மிக விரைவில் வந்துவிடும்.

காட்டுக்குள் வளர்ந்த நாம் நாட்டுக்குள் வந்தாச்சு
தாய் நாடு கடந்து வெளி நாட்டுக்கும் வந்தாச்சு.
உள்நாட்டுப் பிரச்சனையாய் உறை கொண்ட விடுதலையும்
உலகத்தார் சபைக்காண உயிர் பெற்று வந்தாச்சு.

எங்கள் முடிவதனை எழுத்தில் கொடுத்தாச்சு
எங்கள் துணையின்றி நாடே இல்லையென்ற நிலையாச்சு!
உலகத்தார் உணர்ந்திட்ட திட்டம் எடுத்தாச்சு - தமிழர்
உயிருக்கு விலையான உரிமை வரவில்லை என்றால்
ஓயாத அலை நாளை எடுத்தாடும் நிலைவந்தால் - தமிழர்
உயிர்தேசம், உயர்தேசம் என்று முடிந்த முடிவாச்சு.



ஞானதீபமே தீவீபா நீ நிம்மதியாய்த் தூங்கு...

எல்லனீரண்டு ஆண்டுகளை
ஏக்கத்தீல் தொலைத்து விட்டோம்
என்றும் உன் நினைவதனை
எம் தீதயத்தீல் விதைத்துவிட்டோம்

பொன்னுக்கும் பெண்ணுக்கும்
பேதலிக்கும் கிளவயதீல் - தாய்
மண்ணுக்காய் உயிர் கொடுத்து - விடுதலை
விதையான ஞானதீபமே
தீவீபா! நிம்மதியாய் நீ தூங்கு.

கோடாலி, கத்தி, கைக்குண்டு, துவக்கு
தொடர்கண்ணி வெடி, தானிருக்கு
உயிரை ஒரு ஆயுதமாய் உலகுக்குத் தெரியவைக்க
உண்ணாமல் கிருந்து - உன்
தாய் மண்ணுக்காய் விதையாகி
தமிழ் வீரம் உணரவைத்த
மறத்தமிழுன் தியாகி தீவீபா நீ!
உனை மறப்பாரா எம் மறத்தமிழுர்
தமிழூக்காக்க! தமிழ் மண் வீரம்காக்க!
தானத்தமிழுர் செய்வது ஏதென
ஏங்கிநின்ற எம் உறவுகள் புரிந்திட
நல்லை வீதியில் சாகும் நாளை
நன்றாய்த் தெரிந்தும் சிரித்தபடியே - நீ

தாய்மன்னுக்கு உடலையும் தமிழ்க்குயிரையும்
அவதொன்றே உன்பெரும் கடனென
மனதுடன் ஈந்து தமிழர் வீரம்காத்த
தீயாகத் தீருவுரு தீவீபா நீ.

சிதறுண்டு சாகும் சிங்காரத் தமிழ்க் குடியை - உன்
சிரம் தந்து காக்கத் தோழர் சிரித்தபடி நிற்கின்றார்
தீர்க்கமாய்த் தமிழ்தேசம்
தீயாகத்தீன் ஒளிவிளக்காய் தீவீபன்
தீருவுருவம் உயர்ந்து நிற்கும்.
தடை உடைக்கும்
அலைகடவும், கொடும்புயலும், அஞ்சம் எரிமலையும்
குலைநடுங்கும் பூகம்பம்! எதிரிகள் தோனும் இனி நெருங்கா!
கொண்டார் தமிழ் உறுதி குலையாது உன் மேல் ஆலை!

வென்றிட்டோம் தமிழ் தேசம் மறவனே!
நிம்மதியாய் நீ தூங்கு
நிம்மதியாய் நீ தூங்கு!!



புத்தாண்டே வந்துவிடு புரிந்துணர்வை வளர்த்துவிடு..!

குண்மேழமூதான் குறைந்து
குளறல்லவிதான் குறைந்து
நிம்மதியாய் மக்கள் உரங்குகீன்ற வேணை
வந்துவிடுமோ மீண்டுமென ஏங்குகீறார் மக்கள்
புத்தாண்டே நீடிம் சிரித்தபடி வந்துவிடு!
புரிந்துணர்வை வளர்த்தெடுத்து நிம்மதியைத் தந்துவிடு!

வீழ்வது நாமாக இருந்தாலும் அஞ்சோம்
வாழ்வது தமிழாக இருந்திட்டால் மகிழ்வோம் என்று
குண்டு மழையிலும் கோவணத்தோடு மரத்தடி
குந்தி இருந்தவர் நாங்கள்
உள்ளத்தில் உணர்வென்ற பயிறை வளர்த்து - குருதி
வெள்ளத்தில் முனைகொண்ட மறவர் நாங்கள்
புரிந்துணர்வை நாடிப் புறப்பட்டு விட்டோம்
நீடிம் புரிந்தெழ்மை நாடி வளர்த்தெடுக்க வந்துவிடு!

இருட்டில் தொலைத்த வானத்தைத் தேடியே
பட்டமரமான தமிழர் திதயத்து நினைப்பு
படரும் நினைப்போடு துளிர்விடும் காலம்
தட்டிக்கொடுத்து நீ உதவுவாய் என்றெண்ணி
உலகோடு உன்னையும் வரவேற்று நிற்கின்றோம்
புத்தாண்டே நீடிம் சிரித்தபடி வந்துவிடு!
புரிந்துணர்வை வளர்த்தெடுத்து நிம்மதியைத் தொடரவிடு!

மாழிகளாய் நிமிர்ந்து நின்ற எம்தேசம்
 எதிரிகளால் மண்மேடாய்த்தான் கீடக்கு
 வந்துபார் நீயும்!
 வான் பார்க்கும் பயிராக வாழ நிற்கும் மக்கள்
 வருமென்ற நினைப்பில்தான் காத்திருக்கார் இன்னும்
 வேட்டை நாய் விளையாட்டை
 எதிரி காட்டிடவே நினைத்தால்
 வேங்கைகள் நீலை மாறும்
 விளையாட்டு வினையாகும்.

புத்தாண்டே வந்துவிடு சிரித்தபடி!
 புரிந்துணர்வை வளர்த்தெடுத்து நிம்மதியைத் தந்துவிடு!



கடவுளுக்கு மனு!!

உலகத்தைக் கடியாண்ட டாலர் வீட்சிப் படியில்
தீஸர் பிரசவ ஈரோ வளர்ச்சிப் படியில்
அமெரிக்காவில் பணவீக்கம் சமப்படுத்த
புஷ்சின் புதிய கண்டுபிழப்பு எண்ணைக் கிணறு
உலக மக்களின் பேரால் ஈராக்கில் குண்டுமழை!

பாடசாலை கடித் தீறப்புவிழா நடந்தது
மந்திரி வந்து நாடா வெடிப் போனது
மனைத் விட்டு அகலவில்லை இன்னும் - ஆனால்
பாடசாலைச் சுவரிரல்லாம் பெரிய பெரிய வெடிப்புகள்!
புது வீதி தீறக்கப்பட்டது
மதிலில் ஒடிய விளம்பரம் கிழியவில்லை
இன்னும் கண்ணைப் பறிக்குது
ஆனால்..!
வீதி பூரா நடக்க முடியாது குண்டும் குழியும்!

புதிதாய் ஆஸ்பத்திரி தீறக்கப்பட்டது
வண்ணாம் வண்ணமாய் விளம்பரப் பலகைகள்
நோயாளர் எல்லாம் வரிசையில் மகிழ்வோடு - ஆனால்
மருந்துகள் இன்னும் வந்து சேரவில்லையாம்
வெளிக்கடையில் மருந்து வேண்ட டாக்டர் புத்திமதி!

நிதான விலைக்கடை மக்களுக்காக தீறக்கப்பட்டு
ஆண்டுகள் பல கடந்து விட்டன
ஆனால்...
இன்னும் நிதான விலைக்கு பொருட்கள் வரவில்லையாம்!
பக்கத்து பல்பொருள் அங்காடியில் குவியலாய்!

மந்திரி மகன் எடுத்த பரீட்சைகள் அனைத்துமே
தகுதி காணப்படவில்லை - ஆனால்
சட்டக்கல்லூரியில் அனுமதி கிடைத்து விட்டது
சித்தியடைந்த விவசாயி மகனுக்கு சீற்றில்லையாம்

சண்டையை நடத்தியது வெற்றிக்காகவா - இல்லை
பழைய ஆயுதங்களை வாங்கிக் கடலில் கொட்டிவிட்டு
ஆயுதக் கொள்வனவுக் கணக்கில் கமிசனை
வங்கிக் கணக்கில் வலன்ஷைக் கூட்டவே!

நாட்டன் தேசியக் கொழியை எரித்து
அதன் வெப்பத்தில்
புதுச்சாயம் பூசிய கட்சிக்கொழியை காய்கைவக்கின்றார்
கொழிய இனவாத அரசியல் கட்சிகள்!

இந்தச் சண்டாள மக்கள் சேயையாளரை
தட்டிக்கேட்க எவரும் இல்லையே
அதனால்.
கடவுளே உனக்கு மனு..!
ஏனென்றால்

இவர்கள் தானே அவர்கள்
அவர்கள் தானே இவர்கள்
அவர்கள் தானே இவர்கள்
இவர்கள் தானே அவர்கள்!



என்னடி அபிராமி சொல்லடி ஒரு பதில்...

என்னடி அபிராமி நீயும்
 சொல்லடி ஒரு பதில்!
 நிம்மதி எங்கடி - தமிழனின்
 நீள்துயர் ஏனாட?
 எரிவதுன் மண்ணாட
 ஏனாடி மெளனாம் நீ?
 என்னடி அபிராமி நீயும்
 சொல்லடி ஒரு பதில்!
 கட்டிய வீட்டு
 கொழியவள் குண்டடி
 மாரி மழையடி - உன்
 மக்கள் மரத்தடி
 வேட்டை நாய்போல
 விரட்டும் நோயடி
 நோயாம் ஆடசியில்
 மருந்துத் தடையடி
 என்னடி அபிராமி
 சொல்லடி ஒரு பதில்!

பசிக்கு உணவின்றி - வன்னியில்
 பட்டினரிச் சாவடி
 பாவிகள் ஆடசியில்
 பாலகர் பாலுக்கும் தடையடி
 பற்றி எரியுதே பெற்றவள் வயிறுடி

என்னாடி அபிராமி நீயும்
சொல்லடி ஒரு பதில்!

நீதிதேவியின் கையில் விலங்கடி
நீதிசொல்லுவோர் வாய்க்குப் பூட்டடி!
பூட்டடிய சிறைக்குள்ளே
கையில் விலங்கொடு தமிழன்பிணைமாடி.
அதர்மம் ஆடசிதான் எம்மண்ணீல் நடக்கடி
அதர்மம் கண்டதும் நீ காளி உருவடி
அன்னை நீயடி அதர்மம் அழியடி
பிள்ளைத்துயரடி பொறுமை ஏனடி?
என்னாடி அபிராமி சொல்லடி ஒரு பதில்!

சுந்தரி ஆடசியில் சுதந்திர பொன்விழாவடி - தமிழனின்
சுதந்திர உணர்வதான் சுடுகலன் முன்னாடி
தர்மத்தாயடி தரணீக்கு நீயடி
தர்மம் காத்தீடி தயக்கம் ஏனடி?
எண்ணீப்பார்த்திடும் கிடமும் வேறுடி
பிள்ளைகள் துயரடி பெற்றவள் நீயடி
துள்ளி எழுந்தடி துயரைப் போக்கடி
வாளின் கையொடு வழியைக் காட்டடி
பாலர் எமக்கொரு புதிலைச் சொல்லடி!
என்னாடி அபிராமி சொல்லடி ஒரு பதில்!



பிளையரின் ஒப்பாரி...


அண்ணே! அண்ணே! புஷ் அண்ணே!
 அடைப்பட்ட படைக்கு வழி என்னன்னே!?
 ஜயோ அண்ணே நம் படையை
 வளைச்சுப்போட்டது மக்கள் படையன்னே!
 அண்ணே அண்ணே புஷ் அண்ணே!
 அடைப்பட்ட படைக்கு வழி என்னன்னே!?

நாமள் நினைச்சது தவறன்னே - இங்கே.
 நாட்டு நிலைமை வேறநன்னே
 நாலு நாளில் நாட்டைப் பிழப்பதாம்
 நாங்கள் சொன்னது பிழையன்னே
 அண்ணே அண்ணே புஷ் அண்ணே!
 அடைப்பட்ட படைக்கு வழி என்னன்னே!?

மக்கள் பசியில் துழப்பதாம் நாங்கள்
 சொன்னது முழுசாப் பொய்யன்னே
 மக்கள் பசியில் சாவதெல்லாம்
 நாங்கள் வந்த பின்னன்னே
 குண்டு மழையில் நனைத்தாலும் - எதிரி
 குனிய மாட்டான் போலிருக்கு
 உலகைக் கூட்டி அடித்தாலும் சதாம்
 குரலை அடக்க முடியாது
 அண்ணே! அண்ணே! புஷ் அண்ணே!
 அடைப்பட்ட படைக்கு வழி என்னன்னே!
 உலகம் பூரா உரக்கச் சொல்லுது
 நாம செய்வது தவறென்று
 உலகசபையின் முடிவை எதிர்த்து
 நாம வந்தது பிழையன்று
 உனக்கும், எனக்கும் தெரியாது

உள்ளுக்குள்ளும் பகையாச்சு
 மண்ணில் செய்த குதிரையை நம்பி
 மாகாவலி ஆற்றைக் கடந்தவள் கதையாச்சு!
 ஈராக் சினிமாக்கள் துணை என்றாய்
 இவர்கள்தானே பெரும் தடையாச்சு
 போட்ட கணக்கு பிழை அண்ணே!
 பிழையைத் திருத்த வழி என்னண்ணே!
 அண்ணே! அண்ணே! புஷ் அண்ணே!
 அடைபட்ட படைக்கு வழி என்னண்ணே!

பாழ்படுவார் ரஸ்சியன் கொறியாவும்,
 ஏவுகணையை ஏவித்தானே வெருட்டுக்கிறார்
 எதிரிநாடாம் ஈரானும் அயலைக் காட்டிக்கொடுக்க மறுக்கிறான்
 சீர்பூவான் சிரியாவும் களவா ஆயுத உதவி செய்கின்றான்
 கூடி நின்ற தூரிக்கீயனும் எட்ட நின்றே ரசிக்கின்றான்
 உன் வலக்கரமாம் சவுதியும் இனத்தைச் சொல்லி வெறுக்கிறான்
 ஒரு குவைத்தை மட்டும் நம்பி குண்டை வீசிப் பயனென்ன!?
 உள்ளே உள்ள நம்படையை மீட்டெடுக்க வழிசொல்லண்ணே.
 உலக மக்கள் எல்லோரும் எம்போரை எதிர்க்கும் நிலையாச்சு!
 எனக்கும் உனக்கும் எதிராக உலகமன்றில் வழக்காச்சு!
 அண்ணே! அண்ணே! புஷ் அண்ணே
 அடைபட்ட படைக்கு வழி என்னண்ணே!



அமுதப் பொங்கல்...

தமிழர் இடம் எத்தனையோ
 பழமொழிகள் உண்டு - அதில்
 கைபிறந்தால் வழிபிறக்கும்
 என்பதுவும் ஒன்று.
 ஊரறிய, உகைறிய நீபிறந்தும் விட்டாய்
 உன் இனத்தின் துயர் துடைக்க
 ஒரு வழியைப் பொங்கலே நீ சொல்லு!

ஏர் அறியும் உழவன்கை வேதனைகள் பற்றி
 நீயறிவாய் தமிழினத்தின் சோதனைகள் பற்றி
 பாரறியும் போதிமரப் போதனைகள் பற்றி - நோர்வே
 பகுத்துணர்ந்து விடைபகர
 பொங்கலே நீ வழி சொல்லு.

செந்தமிழர் வீட்டிற்கென்றே
 சிறப்புடன் அமைந்த பொங்கல்!
 வந்ததும் விளைவு பொங்கும் உறவுகள்
 வாழ்விலே மகிழ்வு பொங்கும்
 சந்தனம் போன்ற வெல்லச்சாற்றில்
 இன்பத்தேன் ஆறாய் ஓடும் - அதில்
 புதுப்பானை பொங்கல் படையல் கண்டு
 புலம் பெயர் தமிழர் நெஞ்சில்
 ஆனந்தம் ஆறாய் ஓடும்
 பொங்கலே நீ வருக இனம் வாழ வழியொன்று தந்திடுக!

அன்பெனும் பயிரைத் தூவி
 அறிவென்னும் நீரைப்பாய்ச்சி
 தமிழ்நெறி வேலிபோட்டு
 தமிழ்ப்பணி செய்யும் பொங்கல்

அன்பு நெறியென்னும் நஞ்சை தன்னில்
வேற்றுமைக் களையை நீக்கி தமிழர் மடமையை
அறுவடை செய்தல் பொங்கல் - அதுவே
அறிவுடைத் தமிழர் அழுதப் பொங்கல்.

வந்திடும் மண்ணின் செய்தி
வயிற்றினில் பாலை வார்க்க
முன்னைய நரிக்குணாத்தமும்பதனை
முனைப்புடன் எண்ணாம் நோக்க
பின்னைய உலகத்தாரின் பிழைப்பதை
எண்ணிப் பார்த்து
வந்திடும் பொங்கலை நாம் வரவேற்போம்
பொங்கல்பொங்கி வேதனை கரையுமென்றே நம்பி!



கோடை கால விடுமுறையும் தாய் மண் நினைப்பும்...

கோடை விடுமுறை வந்தாச்சு
ஆடை அனைத்தும் குறைந்தாச்சு
கோவிலிலும் கொடி ஏறியாச்சு
கூறையும் வெளியே வந்தாச்சு!

பனிக் குத்தில் பட்ட வேதனையில்
பளிச்சென்று கிருந்த முகமெல்லாம்
வெய்யிலில் காய்ந்து கறுத்தாச்சு
தாய்மண் நினைப்பும் வந்தாச்சு!

புலம்பெயர் மக்கள் நெஞ்சத்தில்
புதைந்து கீடக்கும் நினைப்பாச்சு
சமாதானப் பேச்சும் வழியாச்சு
உ.கோ றவனும் துழையாச்சு

ஒரே கப்பலில் முன்னூறு
ஒரே நாளில் போயாச்சு
வங்கிக் கணக்கு எல்லாமே
வந்து கதைக்கும் நினைப்பாச்சு

இயற்கை அன்னை தோட்டத்தில்
இயல்பாய் பூத்த பூவெல்லாம்
சுயமாய் சுதந்திர பாட்டுரைசத்து
நர்த்தனம் ஓடும் கலைகள்ளடேன்
சிரித்து மகிழ்ந்து சுகம்கள்ளடேன்
மண்ணின் நினைப்பில் நான் நின்றேன்

சொந்தம் சொல்லி உறவுகளும்
சுற்றி வந்து நின்றாச்சு
உறவுக்காரர் கொடை உடை என்று
மாற்றிய பணமும் கயைந்தாச்சு
கோயிற்காரர் ஒருபக்கம்
கோபுரக்காரர் மறுபக்கம்
சுத்தீச் சுத்தீக் கொடுத்தாச்சு
சுத்தமாய்க் கையும் வெளிச்சாச்சு

வந்து சேர பணத்துக்கு
விசாக்காட்டின் நினைப்பு வந்தாச்சு
வங்கி நோக்கிச் சென்றாச்சு
கொழும்பை நோக்கி வியைந்தாச்சு
ஒக்கட் எடுத்துப் பார்த்தாச்சு
தீரும்பிட முழவும் எடுத்தாச்சு.



முளைவிடும் முத்துக்கள்...

ஸழுமண் எம்மன் - அங்கே
கோழைகள் இல்லை.
காற்றைக் குடித்தும் எதிரியின்
கோட்டையை உடைப்பான் - ஸழுவன்
குள்ளடைச் சுமந்தவன் சாவான் - தவரின்
நஞ்சைக் குடித்தவன் மாய்வான்

தமிழுன் உணர்விலே வாழ்வான் - என்றும்
தன்மான வீரனாய்ச் சாவான்
எதிரி படை கண்டுஅஞ்சான் - அங்கே
ளியும் நெருப்பிலும் வீழ்வான்
பீரங்கி தாங்கிடும் நஞ்சு - அதை
பின்னி அணைப்பதோ நஞ்சு

அச்சமேயின்றி எத்திசையிலும்
அன்னைந்தமிழ் புகழ் பாடுவான்
அன்னைமொழிக்கது கீழேதான்
அடுத்தவன் மொழியையும் பேணுவான்
ஆள்பவன் ஆளாட்டும் அவன் மண்ணையே என்பான்
ஆள்ளிடவேண்டும் நான் என்மண்ணையே என்பான்.

தாய்ப்பாலில் சுவையில்லை என்னும்
தரம்கெட்ட மனிதரைக்கண்டாலும் - உன்னினை
நாய்ப்பாலில் சுவையுண்டு நீயும்
நக்கிப்பார் என்றவன் சொல்வான் - நானை
உன்பிள்ளை உன்னையே கேட்பான்

வாழுமிடமெல்லாம் தமிழ்ப் பள்ளி செய்வான் - அவன்
பாரினில் தமிழ் உயர்ந்திடப் பணிபுரிவான்

பாரதி போலவன் வீரப் புரட்சி செய்வான் - தமிழ்
பற்றில்லாத தமிழரை உழிழ்ந்திடுவான்
என்னாடு வாழ்ந்தாலும் சந்ததியும் தன்
தாய்நாடு மறப்பது இழிவென்றே துஷப்பான்

எதிரிப் படைதனை எரிந்திடும் தீயையே
என்றும் தன் கிதயத்தில் வளர்ப்பான் - தன்
இனத்தை இழிவாக எண்ணீடும் கயவரின்
கிரத்தத்தில் குளிக்கும் எண்ணைத்தைச் சுமப்பான்
உலகத்தமிழுர்க்கோர் தனிக்கொடி
உருவாக்கவே உயிர்தனைக் கொடுப்பான்

தீயில் எரிந்திடும் போதிலும் நெஞ்சில்
தன்னின சுதந்திரத் தீயையே சுமப்பான் - தன்
அங்கம் ஊனம் ஒகிட்ட போதிலும்
எதிரியைச் சுங்கமமாக்கிட மறுப்பான்
எம்மண்ணீன் விழவுக்காய் உயிர்விடும்
எம் மைந்தர் கிறந்தவரில்லையே!
உலகத்தமிழுனின் உயர்வுக்காய் - தன்
உடலை உரமாய்க் கொடுத்திடும்
தன்மான வித்துக்கள்
தணவிலும் முளைவிடும் முத்துக்கள்!



எங்குதான் செல்வாய் தினி?

அம்மா கண்மணி! அதீகார நாயகி!
 இனவாதம் இல்லை எங்களின் குடும்பத்தில்
 சொன்னான் நீதானே உண்மையா அம்மணி
 நீயாரு பொய்யின் மலையடி
 வெள்ளைச் சேலை கட்டிய இனவாதப் பேயடி
 தமிழரைத் தமிழை அழித்திட
 அழைம இனமாய் ஆக்கிட
 கம்பத்தி எட்டில் அப்பா தொடர்ந்தது
 எழுபதில் அம்மா அழித்தளம் அமைத்தது
 உன் குடும்பத்து நிரந்தரச் செயலடி
 இன்று நீயும் உன் தம்பியும் இனவாத விழுது

தெரியாதா உனக்கு - இல்லை
 தெரிந்து நீ நடிக்கிறாய்
 தமிழர் படையின் அதிரடி வீச்சில்
 ஒரைனையிறுவன் அதீகார உடைப்பில்
 அதீகாரநாயகி உனக்கு அதீவேகக்காய்ச்சல்!
 அகிலத்தார் சிலர் கொடுக்கும்
 அமைத்த தீர்வு ஆதரவு வெப்பத்தின்
 தூஷப்பில் மறந்திடாய்
 இல்லை நீ மறைந்திடாய்

உள்நாட்டு சங்கதீயாய்த் தீரைபோட்டு
 உண்ணினம் மறைந்த இனவாதப் போரை
 உலகுக்குத் தெரியவைத்த
 உன் செயலுக்கு நன்றி கண்ணே!
 தமிழரைக் காக்கவே போரன்று - புது
 தத்துவக்கதை சொன்னாய் நீ கண்ணே!

இன்றும்

உலகத்து நாடெல்லாம் உதவி தந்து
உஞ்சத் தினவாதத்தை துரத்திட்டதான் சொன்னாலும்
உன் காதறுக்கும் தம்பியையும் கண்ணயாழி
காமரையும் துணைவைத்து நீயும் தடுத்திட்டதான்
நினைக்கின்றாய்.

ஆடசியும் அடுத்தவன் கையிலாச்சு
தலை ஆட்டும் பொம்மையாய் நீயுமானாய்
படை பலம் மட்டும் நம்பி எங்குதான் போவாயினி!?

எம்மைச் சுதந்திரமாய் வாழ விட்டிருந்தால்
இடிபட்டு, அடிபட்டு, உதைபட்டு
வெடிபட்டுச் சாகும் நிலைவிட்டு
ஒருசாட்டு கண்ணீர் தரைபட்டு
குருதி ஓடாமல் தானும் தடைபட்டு
நாடாளும் உன் மனபயம் விட்டு
நடந்திருக்கும் உன் நாட்டில் நல்லாட்சி!
ஆனால் இப்போ எங்குதான் போவாய் இனி?

பட்டினியால் பிடிபட்டு! பழப்பதனை நாம் விட்டு
குண்டிகள் தீனம் பட்டு! குழிகளிலே பதுங்கி விட்டு!
மிதிவெழிகள் கால் பட்டு! குழந்தைகளும் துயர் பட்டு!
தீனம் பலவாய் உயிர் விட்டு! நாம் சாக
எம் இனம் சாக!

எம்மண்ணை நீ ஆள முடியுமா? விடுவேமா?
அதுதான் நடக்குமா?
உலகத்தார் எம் உண்மை உணர்ந்து கொண்டார்
உம்மினாத்தார் சதித்திட்டம் புரிந்து கொண்டார்! பேச
யப்பான் வரை சென்று விட்டோம் நாங்கள்
நீ எங்குதான் செல்வாய் இனி!



தமிழா..! உன் பணி!

தமிழா!

வெளிநாடு வந்தீடுவே தீட்டமிட்டு
 வெளிக்கிட்டோம் வெட்கமதத்தானும் விட்டு
 ஆகாயக் கப்பலிலே ஏறி விட்டோம்
 ஆராய்ந்து பாராமல் அன்னியரின்
 எல்லை எல்லாம் கடந்து விட்டோம்
 அன்னைத் தமிழுக்கும் அகதிப்
 பட்டமொன்று பெற்று விட்டோம்
 என்னதான் நடந்தாலும் கவலைவிடு
 எம்மன்றை மீட்பதற்குத் துணையாகி
 எம்தலைவன் கரம் நிறைந்த குண்டாக்கி
 எம்மின விடுதலை வெற்றிக்கு வேரானோம்.

எம்முயிர் நீலம் விட்டு! என்றவன் மதவிட்டு!
 கும்பிட்ட கோயில்விட்டு! குழியிருந்த வீடுவிட்டு!
 பழத்த பள்ளிவிட்டு! பாசம் மிக்க உறவு விட்டு
 உருக்குலைந்து நின்றாலும் தாய் மண்மீட்க
 வேரானோம் தமிழா பெருமையுறு. பெருமையுறு!

ஏன் இங்கு வந்தோம் என்னைத்தான் பெருமையுறு!
 எமக்கொரு நாடிருந்தால் என்ற ஏக்கமதை
 தொலைத்துவிடு!
 தமிழா ஏக்கமது தெரியலையா.
 எங்குதான் செல்வாய் இனி தமிழா..!
 தாய் மண்ணை மீட்டெட்டுப்பான் எம் தலைவன்
 தலை நிமிர்ந்து நடைபயிலு மண்நோக்கி!

தமிழா எங்குதான் போவாய் இனி
 தாய் மண்ணை மீட்பதே உன்பனீ
 தாய் மண்ணை மீட்பதே உன்பனீ.

போராளிகள்..!

வியர்வை மழையில் குளிக்கும்
கறுப்பச் சூரியன்கள்!
முள்ளுப்பற்றைக்குள் நின்று
முகத்தைக் கிழிக்கும் அக்கிளிக்குஞ்சுகள்!

காலைப் பற்றைக்குள் காலைப் புதைத்து
காற்றுப்போகாத கோட்டைக்குள்
காற்றாய்ப்புகுந்து காரியம் முடிக்கும்
கடமையைச் சுமக்கும் கனத்த இதயங்கள்!

குழைசக்குள்ளே வாழும் குட்டை கிமயங்கள்!
பகலை கிரவாக்கி, கிரவைப்பகலாக்கி
இருட்டுக்குள்ளே வாழும் உதயங்கள்!

நம்பிக்கை தொலைந்து போனதால்
நாணையம் கரைந்து போனதால்
போதிமரச் சாமிகளால் புத்தரின்
போதனை எரிக்கப்பட்டதால்
நம்பிய தலையைகள் நக்கத் தொடங்கியதால்...

ஆசையைத் தொலைத்த சித்தார்த்தரின் பேரால் - பதவி
ஆசைக்காய் மூட்டைப் பூச்சிகளாய் மனிதம் நசுக்கப்பட்டதால்
தாக்கும் கொடுமையை எதிர்கொண்டு தமிழினாம் எதிர்க்காது
தலைவிதியென்று தமிழினாம் உணர்வை இழந்ததால்
ஒய்வெடுக்க மறுக்கும் உணர்வு கொண்ட சூரியக்கதிர்களாய்
உரிமைக்காய் உயிரை விதையாக்கும் சிகப்புச் சூரியன்கள்
வீச்சு வாளின் இருபக்க கவர்களாய் விலைபோகா
விலைமதிக்க முடியாத மாணிக்காங்கள்
எம்மின விடுதலைப் போராளிகள்!
எம்மின விடுதலைப் போராளிகள்!

கார்த்திகைத் தீங்களில் உயிர்நாள்... 27..!

கார்த்திகைத் தீங்கள் இருபத்தி ஏழு
 நெஞ்சுக்குள் தீ எரியும் நாள்
 வீரத்தைக் கண்டிடா உயர் மானிடம்
 தம்முயர் வீரத்தைக் கண்டிடும் நாளிது!
 தீயாகம் சிகரமாய் துலங்கிடும் நாளிது!
 தீயாகத்தீன் உச்சம் சொன்ன தெய்வீக
 புத்திரர் நினைப்பு நாளிது!

பெண்ணுக்கும் பொன்னுக்கும் பேதவிக்கும் இளவயதீல்
 மன்னுக்காய் உயிர் கொடுத்த எங்களிலாம் குருத்துக்களின்
 உணர்வு விழிக்கும் நாள்!
 உள்ளம் சுதம் எடுக்கும் நாள்!

பெற்றதாய் கதறியழு கூடப்பிறந்தவளும் துவண்டுவீழு
 தமிழ்த்தாயின் மானம் காக்கப் புறப்பட்ட தீயாக வீரர்களின்
 புகழுடம்பு புதைந்த இடம் தீபாளி கொடுக்கும் தீபநாள்
 தமிழினத்தார் தம் நெஞ்சில் சுதம் எடுக்கும் நாள்!

இருப்பது ஒருயிர்தான். போகட்டும் என்னின விடுதலைக்காய்
 எடுக்கிறேன் ஓர் சுதம் சுமக்கிறேன் குண்டென்று
 போர் தொடுத்தங்கு. எதிரி படையெரித்து
 வெற்றிக்கு விதையான மாவீரர் நினைப்பு நாள்!
 பயந்து பயந்து சாவதா? எதிரி குண்டுபட்டுச் சாவதா?
 நரிக்குணத்தார் செயலுக்கு நாமும் சரிந்து வீழ்வதா?
 சேரர். சோழர் வீரத்தை சேற்றில் புதைத்து மாள்வதா
 என்று உரைத்து தமிழ்
 மறவர் இன தன்மானம் காக்க!

தாய்மல்லைன், விழியலுக்காய், தமிழரின் சுதந்திரத்தை
பெறுவதற்காய்த் தண்ணான வேங்கைகளின் விழிப்பு நாள்!
தமிழ் வீரம் தன்மானத் தேரேறி ஓடும் நாள்!
வாருங்கள் ஒளியேந்தி வணங்கிடவே!
தீயாகத்தின் சுடர்ஒளியைப் போற்றிடவே!
ஊரெல்லாம் கூடி நாம் ஒளியேந்தி
உறுதி செய்வோம் தீயாகத்தின் உயரிடத்தை!
உறுதி செய்வோம் தீயாகத்தின் உயரிடத்தை!

✿ ✿ ✿

சமாதான ஒளி

ரணைத்தின் நான்கு சுவருக்குள்ளே
அடைப்பட எங்கள் உடலுக்குள்ளே!
உயிர்த்த பிணைத்தின் உயிரைக்காட்ட
ஒளியாய்க் கிடைத்த சமாதானம்.

வானைத்துக்கும் மேகத்துக்கும்
ஏன் உறவு வந்தது?
மின்னலுக்கும் கிழக்கும்
எப்படி வந்தது உறவு?

மழைக்கும் மண்ணுக்கும்
ஏன் வந்தது உறவு?
மீனுக்கும் தண்ணீக்கும்
எப்படி வந்தது உறவு?

உனக்கும் எனக்கும்
உறவு நெருக்கம்
உறவு இல்லையேல்
வாழ்வே இறுக்கம்
என்ற நிலைக்கு
உண்மை தெரிந்ததால்
ஏற்பட்ட வவளிச்சம்
கிதுதான் கிங்கே சமாதானம்!

பாதகம் செய்யும் பயங்கரவாதிகள்
நாதிகள் அற்ற நஞ்சுப் பிராணிகளென்ற
மஞ்சள் போர்த்த மகாசாமிகள் கூட
போற்றிப் புகழும் பெருமை தந்தது!

நோர்வே போட்ட வினையின் மரமாய்
 பூத்துச் சிரிக்கும் மலரின் கொத்தாய்
 ஈழவன் அகத்து இளகிய சிரிப்பாய்
 தெண்ணங்கீற்று ஒளியைச் சிற்றும் சமாதானம்!

காற்றைக் கீழிக்கும் வீர நினைப்பு
 சேற்றில் நடக்கும் உள்ளத் துடிப்பு
 புலியின் பாய்ச்சல் மூன்றாம் நினைப்பு
 புவாய் மலர்ந்த ஆனையிறவின் உடைப்பு

கண்டு நடுங்கீய சிங்கம்மா ஆட்சி
 இனி முடியாதென்று முனகிய படையின்
 குழுறிய அம்மா நிலையைக் கண்டு
 பின்னர் தேழியெடுத்த முடிவே சமாதானம்

பண்டா பெயரைக் கொண்ட தளத்தில்
 மூண்ட தீயில் அழிந்த சொத்து
 கண்டுதானே அறிந்தது அகிலம்
 புலியில் உண்டு பலமென்று என்று
 புரிந்த உலகம் தேழி உரைத்து
 நோர்வே நாட்டைத் தேழி அழைத்து
 கொண்டு வந்த தேடல்தானே சமாதானம்!

துண்பப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வில்
 துயர் துடைக்க வந்த சமாதானம்!
 தேசம் மறந்த நம்மவர் சிலைர
 தேழி நினைக்க வைத்த சமாதானம்!
 தேழி அழித்த சிங்களம் தமிழரை
 சொங்கம்பளம் விரித்து வரவேற்ற காடசியை
 தேசம் அறிந்திட வைத்திட்ட சமாதானம்!
 களத்தில் கண்ட முகத்தை நேரில்பார்த்து
 சபையில் சிரித்துப்பேச வைத்த சமாதானம்!

சமாதானக் கூட்டை உடைக்கும்
 சிந்தனை எங்கள் ரெஞ்சுச்தீவில்லை
 கூழவாழும் நீணனப்பில்தானே
 கேட்டோம் நாங்கள் சமஸ்தி!
 ஒன்றுகூடி வாழ்ந்தால் தானே
 உலகமுயரும் உண்மை தெரிந்தவர் நாங்கள்!

தேடி அழித்தீர் எங்களை நீங்கள்
 நாடிப் பிழித்தோம் பரிவினை நாங்கள்
 என்றும் நாங்கள் இணைந்திட விருப்பம்
 எங்கள் உரிமை தந்திடல் வேண்டும்
 என்பதைச் சொல்ல வந்தது சமாதானம்!
 என்றுதான் எண்ணுகிறோம் இன்னமும் நாங்கள்!



நம் பணி என்ன?

வங்கக் கடல் சீரி
 பொங்கி எழுந்தது போல்
 எம்மீழு தங்கத்தமிழுர் இனம்
 நாலுரெண்டு கோடி தமிழுர் - ஒரு
 நாளுமெண்ணா தமிழ் உரிமைப்போரை
 தாமேந்தி நிற்கின்றார்.

ஆனால்
 நோய்க்கு மருந்து செய்ய
 நோக்கமில்லா சித்தார்த்தர் ஆடசி
 பிச்சைக்காரன் கால் புண்ணாய்
 பிரச்சனையைப் பெரிதாய்க் காட்டி
 அகிலத்தைக் கூட்டி அம்மாவைக்காட்டி
 ஆதாயம் தேடுது அபிவிருத்தி கூறி.

ஆனால்
 உத்தமர்கள் போல் நடித்து
 உகைத்தை நம்ப வைக்கும்
 உலகப் பெரு நாடுகளோ
 தாம்செய்யும் ஆயுதத்தை விற்க
 நாக்களவில் ஜனநாயகம் பேசி - விற்பனைச்
 சந்தைக்கு இடம்தேடி அவையுதுகள்.

வெள்ளீக் காசுக்கு விலைபோகும்
 விலைமாதாய்
 விரோதிகள் ஆடசி பசுத்தோலைப்
 போர்த்திப் பாசாங்கு செய்கிறது

சமாதானத் தீர்வென்று!
நிதிவேண்டிக் குவித்து தேர்தல் நடத்திடவே

இந்நிலையில்
தன்னினத்தை மீட்டடுக்க
தன் உயிரை அர்ப்பணித்தார்
தமிழர் மறவர் படை
சிந்தியாதிருப்பாரா சிந்திக்க மறப்பாரா
அலை கடல் தாண்டி
பலம்தந்த ஆயுதம் வேண்டி.

இங்கேதான்
கல்லடூப்பு மூடி கஞ்சிதனை காய்ச்சுகையில்
செல்லடிகள் பட்டுச் சிதறுகின்ற
எம் உறவுகளைக் காப்பதற்கு
பஞ்சனையில் பயம்மறந்து படுத்திருந்து
பால் பழங்கள் புசிக்கின்ற
எங்கள் உறவுகளே நம் பணியென்ன!!?



தமிழ்த்தாய் சுத்தீய கீதம்

எடுப்பு

தங்கத் தமிழே..! எங்கள் உயிரே..!
சரணம் சரண மம்மா-

தொடுப்பு

பொங்கும் தமிழே! புவிகொள் கொழியே
சரணம் சரணமம்மா!

(தங்கத் தமிழே...)

முடிப்பு

வேற்றுமையின் துயார் புரிந்துவிட்டோம்
வேங்கைகள் பாதை சேர்ந்துவிட்டோம்
தமிழ்த்தாயே உந்தன் அரியணைக்காய்
தமிழர் நாங்கள் இணைந்து விட்டோம்
சுத்தீயம் சுத்தீயமே அம்மா.

ஆயிரம்! ஆயிரம் சுத்தீயமே!

(தங்கத் தமிழே...)

ஒன்றுபட்டோம் ஓரணிவந்தோம்..! உன்பணி செய்திடுவோம்..!
உள்ளாம் திறந்தோம் உண்மை உணர்ந்தோம்..!
ஒற்றுமை ஆகிவிட்டோம்..! அம்மா ஒற்றுமையாகிவிட்டோம்..!
சுத்தீயம் சுத்தீயம்..! அம்மா ஆயிரம் சுத்தீயமே..!

(தங்கத் தமிழே...)

முட்டி உடைப்போம் எதிரி படை அணி!
 வெட்டிப் புதைப்போம் கன்னி வெழியணி!
 உள்ளத்தில் உறுதியை விதைத்துவிட்டோம் - எங்கள்
 உயிரையே உரமாய்க் கரைத்திடுவோம்
 சத்தியம் சத்தியமே! அம்மா ஆயிரம் சத்தியமே!

அகிலம் பூரா பகையினைந்து
 ஆயுதம் கோடி குவித்தாலும்
 ஈழம் உன்னை அரியனையில்
 இருத்தந்தும் நம்பு எம்தாயே..!

(தங்கத் தமிழே...)

தொண்டினை நாங்கள் தொடர்ந்திடுவோம் - வரும்
 தொல்கைகள் யாவையும் மாற்றிடுவோம்
 தங்கத்தமிழின் பெரும் புகழை - இந்த
 தரணி எங்கனும் பரப்பிடுவோம்.

சத்தியம் சத்தியமே அம்மா..!
 ஆயிரம் ஆயிரம் சத்தியமே
 சத்தியம் சத்தியமே..! அம்மா..!
 ஆயிரம் ஆயிரம் சத்தியமே..!

(தங்கத் தமிழே...)



நிமிரடா தேசம் உன் கையில்..!

கண்ணீர் என்ன நம்சொத்தா?
 கானல் நீர்தான் நம்வாழ்வா?
 தமிழன் தண்லாய் மாறி பல ஆண்டாச்சு
 சுஞ்சலம் ஏன்தான் நிலையாச்சு!
 உயிரை நாங்கள் உரமாக்கி உயர்
 உதிரம் சிந்தி செதுக்கீய வாழ்வுக்கு
 சிங்கச் சீருடையான் தடை ஏனாச்சு?
 நம் கரங்கள் இணைந்தால் விடையாச்சு!

சும்மா இருந்தால் சோறில்லை
 சுதந்திரம் கூட எமக்கில்லை
 நெஞ்சில் தீயை நீழுடி
 நிமிர்ந்து நின்றால் துயர் இனியில்லை.

வெள்ளைப் புறாவாய் வேஷம் போட்டு
 வேழக்கை காட்டுநார் விரோதி அண்ணன்
 நீதிதர மூன்றாம் தரப்பு ஒன்றைக் கேட்டால்
 முகமூடிகள் படையைக் கூட்டுகிறார்.

உலகச் சபைதனைக் கூடி - தன்
 நெஞ்சத்து உண்மைதனை உரைப்பாரா?
 வஞ்சகத் தனத்தைத்தான் காட்டி புஷ்சின்
 வஞ்சக வலையை எம்மேல் விரிப்பாரா?
 அப்பம் பகிர்ந்த குரங்கார் கதையை
 ஜயா எமக்குச் சொல்வாரோ?
 ஆப்பு இமுத்த குரங்கார் கதையை
 அறிமுகம் செய்து ஜயா வைப்பாரோ?

உயிரை விதைக்கும் மறவர் படையின்
உயர்தலைவன் உலகைக்கூட்டுச் சொல்லிவிட்டான்
உறுதி குலையா எம் கொள்கை
உரிமைத் தேசம்தானே உறுதியென்று!

பகைவர் கதையை விட்டுவிடு - உயர்
பாடும் வேங்கையாய் மாறிவிடு
நிமிர்ந்து வானம் தொட்டிட்டா - தாய்மன்
நினைப்பில்தான் கண் விழுத்திட்டா.

உலகைக்கூட்டு பயம் காட்டும்
உலுத்தர் நினைப்பும் பொழுப் பொழுயாகும்!
உறுதி குலையா எம்தலைவன் கனவு - நாளை
உன் கையில் விழும் நாடாகும்.



இரவல் தாயகத்தில் நாங்கள்..!

எனக்கு இது இரவல் தாயகம்

என்பெயர் அகதி!

என்பேரனுக்கு இது சொந்தத் தாயகம்

அவன் பெயரும் அகதிதான்..!

எப்பழத்தான் வாழ்ந்தாலும்! எந்த மொழி பழத்தாலும்
தமிழச்சி குருதியென்றால் தமிழன் தமிழன்தான்!

மருத்துவத்தைத் தான் படித்து மக்கள் பணி செய்தாலும்
அரசியலைத்தான் படித்து மக்களைத்தான் ஆண்டாலும்
அகதித் தமிழனிவன் என்ற பெயர் மாறாது!

அகதித் தமிழன் என்ற புதுப் பரம்பரையே வளர்ந்து வரும்.

பஞ்சமில்லா வாழ்விருக்கும் பஞ்சணையும் காத்திருக்கும்
அகதியென்ற அவப் பெயரும் அதனோடு சேர்ந்திருக்கும்
நம் நெஞ்சில் ஒரு நெருடல் நிலைத்தேதான் தினமிருக்கும்
சுதந்திரமும் நிச்சயமாய் குளியலறைதனிலிருக்கும்
இதற்குத்தான் பெயர் இரவல் தாயகம்..!

சொந்தம் இல்லாத ஒன்றுக்கே இரவென்ற பெயராச்சு
உரிமை இல்லா நாட்டில் சுதந்திரம்தான் எதற்காச்சு?

விழியாத இரவென்று ஒன்றில்லை பூமியிலே

விழித்திருந்து கடன் முடித்தால் தாய் மண்ணும் விழியலிலே!

விழியல் வரும் காலம் வரை காத்திருக்க

எங்களுக்குப் பொறுமை இல்லை!

முடியாத ஒன்றில்லை என்றே

தலைவன் முடித்து வைத்துக் காத்திருக்கான் நமக்காக!

தமிழனின் வாழ்க்கையில் தீர்வுப் பொதீகள் ஆயிரம்! தீறப்பைத் தொலைத்துவிட்டு தேடுகிறான் நாடுநாடாய்! வாழ்க்கையில் ஆசையை மலையாய் வளர்த்து விட்டு அவசர வாழ்க்கையில் தீணம் அவலப் படுகிறான் பிள்ளைகள் வாழ்க்கையை பிச்சே தொலைக்கிறான் பிள்ளைகள் தமிழைப் பழப்பிக்க நல்ல கவனம் எடுக்காமல்.

கனாடா போவதா! வண்டன் போவதா! பிள்ளைகள் பாதக் குங்கிலம் பதித்தால் டாக்டர் - இஞ்சினியர் தேடி வருமாம் மாப்பிள்ளை பணத்தோடு! - என்று கனவுலகில் வாழும் பெற்றவர்கள் நினையால் கலங்கி நிற்குது பிள்ளைகளின் எதிர்காலம் ஒவ்வொரு தமிழன் நெஞ்சத்து ஓரமும் நன்றாக வேண்டிய தாயக நினைப்பு வெள்ளமாய் வந்து நெஞ்சை நிரப்பும் வரைக்கும் இரவல் தாயக வாழ்வே நிச்சயம்..!

நாங்கள் மேதாவிகள்! புத்தனைவிட புத்திசாலிகள்! மற்றவன் போதனையை ஏற்க மறுப்பவர்கள் நாங்களே போதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மீனைக் கொக்கு விழுங்குவது நெரிந்து அந்தக் கொக்கை விழுங்கும் ஆசைக்காரர்கள் அதனால்தான் இரவல் தாயகத்தில் நாங்கள்.

அயலான் நிழலுக்கு வளர்த்த வேம்பு எல்லை தாண்டி நம் வேலியைக் கடந்ததால்..! வேம்புக்கு பங்கு கேட்டு கோடு சென்று அயலான் உறவுக்கு வேட்டு வைத்து போட்டி பொறாமையை மூட்டை கட்டியதால் இன்று இரவல் தாயகத்தில் நாங்கள்..!

நாங்கள் பேரறிவு படைத்தவர்கள்
 தென்னைத் தோட்டத்தை அழித்து மிளகாய் நட்டு
 பெரும் பணம் சேர்க்க நினைத்தவர்கள்!
 பக்கத்து வீட்டுக்கோழி எங்க வீட்டில் முட்டையிட்டால்
 கோழியையே உரிமை கொண்டாழயவர்கள்!
 குதிரை வண்ணியில் எம்மை ஏற்றி இமுத்தோரை
 முட்டாள்கள் என்று நினைத்தபடி அவர்கள் பாராட்டில் மயங்கி
 எம்மினுத்தின் எதிர்கால சுந்ததியை நினைக்க மறந்தவர்கள்!
 அதனால்தான் இன்று கிரவல் தாயகத்தில் நாங்கள்...

ஆண்டாண்டு காலமாய் அழையாய் வாழ்ந்தோம்
 அடிப்படோம் உதைப்பட்டோம் அகதீகள் ஆனோம்
 பொட்டமுந்தோம் பூவிழுந்தோம் பட்டினியில் துடுதுடுத்தோம்
 கட்டிய தாலி கழுத்தில் ஏறுமுன் கைவிலாங்கேற்றோம்!

கல்லடுப்பு மூட்டி கஞ்சிதனை காப்ச்சனைகயில்
 செல்லடி பட்டு உடல் சிதறி சிதையானோம்!

எம்மினிய நினைவுகளை ஈழமண்ணில் புதைத்து விட்டு
 ஏறிவந்தோம் கப்பல் எவருக்கும் தெரியாமல் உயிர்காக்க!
 ஆயுதத்தை ஒப்படைத்தார் அமைதியாய் வாழ எண்ணரி
 உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்தார்கள்
 ‘தந்திரிகா’ போட்ட தடைகள் அத்தனையும் தாண்டி
 சிரித்திரம் படைத்து விட்டார்கள் - ஜம்பதாண்டு
 அழைமைத் தலையான ஆணையிறவுத் தடை உடைத்தெறிந்து.

நீதி வந்து எங்களுக்கு நீண்டகரம்தான் நீட்டி
 அநியாய அம்மானை கூட்டில் அடைத்து விட்டு!
 நோர்வே வர்த்த எங்களுக்கு நீதிக்காய் துணையிருக்கு..!
 இவ்கேடும் தவற விட்டால்
 நிரந்தரம் கிரவல் தாயகத்தில் நாங்கள்..!

சோதனைகள் ஆயிரம் சுற்றி வளைத்தாலும் - எம்தலைவன்
 சாதனையாக்கியே வெற்றிச் சரித்திரம் படைப்பான்

நாளைய தமிழன் தலை நிமிர்த்தி நடந்திட
 எடுத்ததை முடிப்பான் என்பது உறுதி - நாமும்
 தலைக்கு மேலே வெள்ளம் வரும் முன்
 எம்பணி தொடர்ந்தால் தாயகம் விழியும்
 சொந்தத் தாயகத்தில் நாளை நாங்கள்

இரவல் தாயகம் விட்டு அகன்று
 சொந்தச் சுதந்திர தாயகக் குளத்தில் குளிப்போம்
 மண்ணின் மைந்தர் மகிழை போற்றி
 கொள்கை போற்றி கொடியை ஏற்றுவோம்

சத்தியம் தர்மம் வென்றதாய்ப் போற்றி
 அதர்மத்தை நீதி மன்றினில் நிறுத்துவோம்
 சத்தியம் சத்தியம் சத்தியம்!



தூண்டில்

நூலினில் தொங்கும்
சிறு புழுவிற்குள்
தூண்டில் இருப்பதை
அறியா மடமீனைப்போல்...

ஆள்வோர் தொங்கவிடும்
பதவியெனும் நூலுக்குள்ளும்
தொங்க விட்டிருப்பது
கொழுவியிழுக்கும் தூண்டிலென
எண்ணா அரசியல் தலைமைகள்...

மதிகெட்டு அலையாமல்
சுயமாக உணரும் நாள்வரை...!
தமிழரின் வாழ்க்கை
குண்டோடும் கடலோடும் தானோ?
இநாய்களின் தீட்டமும் செயலும்
ஆட்டுமேற்றைகளின் நலனுக்காக
காட்டுச்சீங்கம் கூட ஒருநாள்
காட்டியதாம் கருணை சண்டெலிக்கு
நாட்டையானும் சித்தார்த்தர் சுந்ததி
நம்மினத்துக்கு கருணை காட்டினால் புதுமை - இதை
நம்பிடும் தமிழ்த் தலைமைகள் மட்டமை.



சுதந்திர விழா...

ஆண்டுகள் ஜம்பத்தி ஆறு - நாம்
 அடைந்தோமாம் சுதந்திரம்
 யாருக்குக் கிடைத்தது சுதந்திரம்
 புத்தசாமிக்கே கிடைக்கல சுதந்திரம்!
 யேசுசாமிக்கும் கிடைக்கல சுதந்திரம் - சிங்கள
 பேரினவாதீக்கே கிடைத்தது சுதந்திரம்.

குளத்து மீனுக்கு கொக்கு
 கொடுக்கலாம் சுதந்திரம்
 கூரைவாழ் எவிக்குப் புனை
 கொடுக்கலாம் சுதந்திரம்
 புள்ளி மானுக்கு வனவேடன்
 கொடுக்கலாம் சுதந்திரம்
 குருதி சிந்திடும் தமிழர்க்கு - சிங்களப் பேரினவாதம்
 கொடுக்குமா சுதந்திரம்?

பட்டமரம் துளிர் விடலாம்
 சுட்ட மீன் உயிர்பெறலாம்
 வட்டமதி கூட நம்முடலை
 சுட்டெரித்த கதை வரலாம்
 செத்த பிணம் நடைபயின்று
 சிலைக்குமது சென்றிடலாம்
 சத்தியமாய்த் தமிழர் சுதந்திரத்தை...?
 எடுப்பது நிச்சயமே!
 கிடைப்பது பூச்சியமே!

சிங்கத் தமிழர் எம்மை
 சித்தெறும் ராய்த் தானென்னை
 தங்கத் தமிழ் தன்னை

தானமிக்க நினைத்தவர்கள்
தரணியிலே தமிழரினம் தலைநிமிர
தருவாரா சுதந்திரத்தை?

கருவாட்டுக் கூடையில் கற்புர வாசமா?
நரியாரின் சிந்தனையில் நலம்தான் இருக்குமா?
காக்கை சிறுத்தாலும் குயிலாகப் பாடுமா?
நாயின் வாலைத்தான் நிமிர்த்திட முடியுமா?
கொடுக்க விரும்பாமல் கரம்தான் நீஞுமா?

எடுப்பது நீச்சயம் சுதந்திரம்!
கிடைப்பது பூச்சியம் சுதந்திரம்
நம்பியது போதும் போதும் தமிழா!
பச்சைசுமரத்தாணிபோல் பற்றிடுவோம் நெஞ்சுறுதி
வெற்றிதனை நாமெடுக்க...!



கனவு நனவானால்..!

பட்ட துயர்களை
பாட்டாக எழுதியே
பாடிய தமிழரை
பார்த்திட்டேன் ஈழத்தீல்

அகதி வாழ்க்கையும்
அடிமை வாழ்க்கையும்
அகலும் என எண்ணி
ஆழனர் பாழனர் புலம்பெயர்
அகதித்தமிழரும்

வந்த சமாதானம்
வளரும் என எண்ணி
வாடிய உறவுகள் முகம்
வருடும் நிலை பார்த்து
கூடியே நின்று கும்மாளம் போட்டனர்
பாச்தை எண்ணி பாடி மகிழ்ந்தனர்
நோர்வேயின் புரிந்துணர்வை
தமிழர் நோய் தீர்க்கும் மருந்தாயெண்ணி!

கண்ணினை மூடி கண்
அயர்ந்திட்ட வேலையில்
கற்கண்டுச் சுலையோடு
கண்டிட்ட இக்காட்சியை
கனவென்று நினையாது
கண்ணினைத் தீற்றிட்டேன்
விழித்திட்ட பின்தானே
விளாங்கிட்டேன் கனவென்று!

கனவது நனவாக மாறிடும்
நாளெது?
சீறும் இனவாதப் பேயது
அழிந்திடும் நாளது!



எதிர்காலத் தலைமுறையும் முடிவுற்ற ஓட்டமும்..!

தமிழ்ப் பிள்ளையாய் இருக்குமோ!

தமிழில் கேட்டேன்

தளதளத்து சொன்ன பதிலில்

தோங்கிக் கிட்டந்தன

சில தமிழ்ச் சொற்கள்

டெனிசில் கேட்டேன்

சொல்லத் தொடங்கியது

முடிவில் தளம்பல் இருந்தது

பிரஞ்சில் கேட்டேன்

புரண்டது நா புரியவில்லை எனக்கு!

ஆங்கிலத்தில் கேட்டேன்

நடன நடடயோடு சொன்னதால்

புரிந்து கொண்டேன் ஓரளவு

அவள் பெயர் டெனிஸ்சியாவென

நீச்சப்மாக இவள்

வெள்ளைக்காரப் பிள்ளையல்ல

பெற்றவர்களின் முடிவுற்ற ஓட்டத்தால்

தடுமொறிய ஒரு தமிழ்ப்பிள்ளை என்று!

நாம் எம் இனத்தின்

விலைமதிக்க முடியாத

ஒரு மாபெரும் சொத்தான

எம் எதிர்கால சந்ததியை

உ_லக மாணிடவியலாளரும்

உ_லக வரலாற்றாசிரியரும்

கண்டுபிழக்க முடியாத
இட்டிலுக்குள்
தமிழர் நாம் நம் சந்ததியை
விளைவித்துக் கொண்டிருக்கிறோம்.
பேராசையென்ற பேயாட்டத்தால்
பெற்றவர்கள் எமது முடிவற்ற
தேசமாற்ற ஓட்டத்தால் என்பதை
சிந்தியுங்கள் செயல்படுங்கள்!

இரவலிது ஒருபோதும் சொந்தமென எண்ணாதீர்!
சொந்தமன்ற எங்களது அன்னைமன்ற ஈழம்தான்
சொந்தமன்ற அடிப்பிடிக்க நெடுநாளும் இல்லைகான்!
செந்தமிழும் அரசோக்ஸும் நம்பிக்கை வந்தாச்சு!
எம்மோடு சந்ததியும் எழுந்தங்கு வரவேண்டும்
இன்பத் தமிழ்பாடு இன்னிசையும் தரவேண்டும்
தீயத்தில் இதை கிருத்தி எதிர்கால சந்ததிக்கு
தரமாக வளமாக தமிழ் மொழியை ஊட்டிடுவோம்.



யேசுபிதாவே வந்திடுவீர்... தமிழர் விழவைத் தேடித் தந்திடுவீர்

மரித்து எழுந்த யேசுபிதாவே - அன்னன
மரியாள் பெற்ற மாட்சிமை மகனே
கேட்டதைக் கொடுக்கும் யேசுபிதாவே
கேட்டது கிடைக்க வழிசெய் பிதாவே
வந்திடு பிதாவே பிறந்து வந்திடு - தமிழர்
வதைக்காரு தீர்வைத் தந்திடு.

உண்ணாதிருந்தும் உதை கொடுத்தார்கள்
கல்வி கேட்டோம் கணள் எடுத்தார்கள்
உளிமை கேட்டோம் உயிர் பறித்தார்கள்
பொறுமையிழுந்து நாங்கள் போர்தொடுத்தோம்
உலகத்தாரைத் தேழி உதவிக்கழைத்தோம்
ஒருந்தர்க்கூட இதயம் தீரக்கவில்லை
குளத்தைக் கலக்கி மீன் பிழிக்கப் பார்க்கிறார்!

தோளில் போட்ட துவக்கை நாங்கள்
தூரம் போட்டு தள்ளி வைத்திட்டோம்
உங்கள் தட்டச் சொன்ன வார்த்தைநம்பி
தட்டிக்கொண்டே இன்றும் நிற்கின்றோம்
இதயம் தீரந்து எவரும் வரவில்லை - தீரக்கவந்த
நோர்வேயும் தீரும்பிப் போன கதையாச்சி!
தமிழர் நெஞ்ச நம்பிக்கை தீயில்பட்ட நூலாச்சு
மக்கள் துன்பம்தான் தீர்க்க வேதனைத்தீயில் எரிந்தவரே!
வேண்டித்தானே நிற்கிறோம். உன்வரவை
விழவைத் தேடித் தந்திடுவீர்

அரச கொடுமை கண்டவரே
 அரக்கர் கொடுமை பார்த்தவரே
 தாயின் பாலில் சுவைபார்க்கும்
 தனயர் சிலரைக் கண்டவரே
 மாட்டுத் தொழுவம் தான்பிறந்து
 சிலுவை தன்னைத்தான் சுமந்து
 மக்கள் துயரைத் துடைக்கும் யேசுபிதாவே!
 எங்கள் துயரைத் தீர்ப்பதற்கே முடிவாய் நீரும் வந்துவிடு!



நெஞ்சு பொறுக்குதிலையே..!

எத்தனையோ பெற்றவர்கள் பட்டினியால்
தாய்மண்ணில் இன்னும் இன்னும்!
உணவிட்டு பசிதீர்க்க பணம்கொண்ட
மனிதர் இல்லையில்லை ஊரினோலே
பிள்ளைகளோ ஆயிரக் கணக்கில் பணம் கொட்டி
மண்டபமும் தான் எடுத்து - பிள்ளைக்கு
கிருபதாம் பிறந்தநாள் விழாளடுத்து
மீதி கொட்டுகிறார் உணவை குப்பையிலே!
நெஞ்சு பொறுக்குதில்லையே - புலம் பெயர்
மக்களின் செயல் நடப்புக்கண்டு.

பட்டமரம் என்றாலும் பரவாயில்லை
பாதமதைக் கீழிக்கின்ற முள்ளங் மரமென்றாலும் பரவாயில்லை
சிங்கத்தின் கோட்டைத்தனை சிதைக்கவல்ல வயிரமரம்
தங்கத்தமிழர்களின் முத்துத் தரம்கண்ட
கறுத்தக் கொழும்பான் மாமரம்
கணவான்கள் சபைஏறும் கருங்காலி நிறத்து மரம்
புயல் காற்றுக்கும் அசையாத மூலவேர் கொண்ட உறுதிமரம்
வீணர்களின் சதித்திட்டத்தால் வீதியிலே சரிந்தசெய்தி தானரிந்து
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த கொடிய மானிடர் செயலைக் கேட்டு!

தமிழ்த்தாய்க்கு அரியலையைப் பெறுவதென்றே ஓடிவந்தார்
தமிழ்காக்க அயல் நாட்டில் படைப்பயின்றார்
தங்கமென சொல்லியவர் தலைநிமிர்ந்தார் ஒருகாலம்; பின்

தகரமென காட்டி இவர் எதிரி படையினைந்தார்
 தமிழனைக் கொன்றேதான் தலைவரானார்
 தமிழன் தலைக்காரு பதவியாய் அமைச்சரானார்
 இத்தனை வீரசாதனைத் தலைவர்கள் இன்னும் நம்மிடையே!
 நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த விடுதலை வீணார்கள் செயலைக்கண்டு.

உலகினில் உயர்ந்தநாடு உயர்வளம் கொண்டநாடு
 உலகத்து மக்களின் உள்ளத்தில் நிற்கும்நாடு
 உத்தமன்கெனாட போன்ற உயர்தலைவர்கள் ஆண்டநாடு - இன்று
 சாக்கடை நீரைப்போல நாறுதே உலகம் பூரா...
 உடும்பதைக் கண்ட நாயாய் ஈராக்கை சுத்திசுத்தி
 எண்ணைக் கிணற்றையே பிடிப்பதற்கு போரினைத்தானும் செய்து
 மக்களைக் கொன்றுதினம் கொலைக்களம் ஆக்கிவிட்ட
 உகப்பொலிசன்னர் செயலைத் தப்பன்று சொல்லி தண்டனைபோ_
 உகத்தார் சபை நிமிர்வதெப்போ..!?
 உகத்து மக்கள் விழிப்பதெப்போ
 நெஞ்சு பொறுக்குதிலையே உகைஅரசியல் போலிகள் செயலைக்கண்டு!

எங்கும் தீயாய் பரவியதே எம்மினக் குருதி பெருக்குதே
 பொங்கும் துயரில் புதைகின்றோம். புது கிளாலிக் கறையை அடைகின்றோம்
 கஞ்சிக் கலயமும் இழந்தாச்சு கசங்கிய கோவணம் கிழிஞ்சாச்சு
 எஞ்சியிருப்பது எம்முயிர்தான் இன்னும் நாங்கள் வாழ்வதுவோ?
 என்று கேட்ட மக்கள்தான் இன்னும் புலத்தில் வாழ்கின்றார்
 பட்ட துயரை நினைத்திட்டால் படும் மக்கள் துயரைப் போக்கிடலாம்
 வீட்டைத் தேழச் செல்கையிலே விரைந்து வெளியில் செல்வோம்
 நாளை புழும் கலைக்கையிலே நீங்களும்தானே இருப்பீர்கள்!
 நெஞ்சு பொறுக்குதிலையே ஒருசில மக்களின் செயலைக்கண்டு!

புலத்தில் கோவில் கட்டுகின்றார் - வாசமில்லா
 புவால் புஷை செய்கின்றார்
 பல ஆயிரம் தேங்காய் உடைக்கின்றார்

அதற்காய்த் தானே தனிக்கடை வைக்கின்றார்
 தெய்வச் சிலையைத் தவிர அத்தனைக்கும்
 விலை தொங்கவிட்டே வரியையில் நிற்கின்றார்
 ஆயைத் தீருப்பணி என்கின்றார் களத்திலுள்ள
 அனாதைப் பின்னளைக்கு கரம்தர மறுக்கின்றார்
 நெஞ்சு பொறுக்குதிலையே இந்த பக்த மானிடர் செயலைக்கண்டு!

தான்தேய்ந்து பிறருக்கு மணம் கொடுக்கும் சந்தனம்போல்
 தனை அழித்து பிறருக்கு பயனளிக்கும் விதையைப் போல்
 தானென்னும் நிலை மறந்து பொதுப்பணிக்கு
 தனையீந்து பணி கொடுப்போரை மட்டும் தலைவரன்போம்
 வான்முட்டும் புகழுக்காய், பெருமைக்காய், பணத்துக்காய்
 வாய்ச்சாலம் காட்டிவரும் மனிதர் தன்னை
 விரட்டிவோம் விரட்டிவே விதியைச் செய்வோம்!
 நெஞ்சு பொறுக்குதிலையே இந்த பச்சோந்திமனிதர்
 செயல்பார்க்கையிலே!





நாம் பிறந்த தாய்மண்ணின் நிலையை, மக்களின் அவல வாழ்க்கைச் சூழ்நிலையை மனதில் எண்ணி, வாடாத தமிழர் தமிழரல்லர், அதை எழுதாத கவிஞர் கவிஞரல்லர்.

ஆனால், அந்த இரண்டையும் இலட்சியக் கருவோடு உள்வாங்கிய பலரிடையே பொன்னண்ணாவும் ஒருவர். அவர் அத்துடன் நின்று விடவில்லை. நாடொன்றின் அல்லது இனமொன்றின் விடியலுக்கு முக்கியமானவை இரண்டு : ஒன்று தலைமை, மற்றையது ஒற்றுமை.

தலைமை தானாகவே ஈழத்தமிழருக்கு. உலகறிய உருவாகி விட்டது. ஆனால் ஒற்றுமை இன்னும், கேள்விக்குறியே?

அதனை தனது அனுபவத்தால் நன்குணர்ந்த விஞரின் கவி வரிகள் நேர்வழி உரைக்கின்றன.

கவிஞர்
க. இராஜமனோகரன்
இலண்டன்